

தேசம்

சர்வதேச தமிழ் சஞ்சிகை □ இதழ் 10 □ நவம்பர் 2002 □ ISSN 1471-8770 □ விலை £1.25, EUR 2.00

தேசத்தின் பார்வை
புலித்தோல் போர்த்தும் பச்சோந்திகள் - 01

அபிந்தலிங்கம் - நினைவு நிழல்
தொகுப்பும் ஆய்வும் - 05
த ஜெயபாலன்

அரசியல் ஆய்வு
தீர்வுக்கான மற்றுமோர் திட்டம் - 08
Lt Col அன்ரன் ஜெ என் செல்வகுமார

வரலாறு
கந்தரோட முதல் காஞ்சி வரை - 10
DR எஸ் தியாகராஜா

புலம்பெயர்ந்தவர்களின் அரசியல்
சமாதானம் நோக்கிய பயணம் - 14
ஜெ ஸ்ரீரஜன்

எப்பற்றிவரா - ஒரு அரசியல் பாடம்
மக்களுடன் பேசுவோம்
என் சிவலிங்கம்

கலைக்கியம்
மலேசியத் தமிழ் கலைக்கியம் - 19
பொன் முத்து

சிறுகதை
சரி பின்னக் காதலியம் - 21
யுகசாரதி

நூல்தேட்டம் - 24
என் செல்வராஜா

சீரற்ற - திறனற்ற - ஊழல் நிறைந்த தமிழர் பொது அமைப்புகள்

பக்கம்




தடுத்து வைப்பதையும் திருப்பி அனுப்புவதையும் நிறுத்துங்கள்!!

பக்கம்



தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தவும்



கவுன்சிலர் போல் சத்தியநேசன் பேச்சுவார்த்தைகளை காரணம் காட்டி தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழ் விண்ணப்பதாரிகளை தடுத்து வைத்துத் திருப்பி அனுப்ப முற்படுவதை வன்மையாக கண்டித்துள்ள அவர் இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.

20 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தால் சிதைந்த நாட்டை கட்டியெழுப்ப முதலில் இந்த மேற்கு நாடுகள் உதவ வேண்டும். அதன் பின்னரேயே புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்ப முடியும் எனவும் கவுன்சிலர் குறிப்பிட்டார்.

சதேக் கவுன்சிலர் செல்வி மன் திருப்பி அனுப்பப்படுவதை எந்த தமிழ் அமைப்பும் அரசியல் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் புலம் பெயர்ந்தவர்கள் அரசுக்கு பாரமாக இருக்கவில்லை அவர்கள் இந்த நாட்டுக்கு சேவைகளை வழங்கி இருக்கிறார்கள் வரி செலுத்தி இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினார். செல்வி மன் பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட முதற் தமிழ்ப் பெண் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று உள்ள ஒரே தமிழ்ப் பெண் கவுன்சிலரும் அவரே.

துரதிஸ்டவசமாக ஏனைய நாளுக்கு தமிழ் கவுன்சிலர்களுடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் பிரித்தானிய அரசின் இந்த திருப்பி அனுப்பும் போக்கை அவர்களும் வன்மையாக கண்டிப்பார்கள் என போல் சத்தியநேசன் குறிப்பிட்டார்.

தடுத்து வைப்பதையோ திருப்பி அனுப்புவதையோ சட்டப்படி தடுப்பதற்கு தற்போது தளம் இல்லை என பெரும்பாலும் அனைத்து சட்டத்தரணிகளும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மக்கள் போராட்டங்களும் அரசியல் அழுத்தங்களும் தடுத்து வைப்பதையும் திருப்பி அனுப்புவதையும் கட்டுப்படுத்த ஒரே வழி என நியூஹாம் தமிழர் நலன்புரிச் சங்க வெளிக்கள அலுவலர் ஜனார்த்தனமும் தமிழர் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் சட்டத்தரணி கனநாதமும் தெரிவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வேயும் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு அரசாங்கத்தை ஏற்க இருக்கும் புலிகளும் சுமுக நிலை ஏற்படும் வரை திருப்பி அனுப்புவதை நிறுத்தும் படி மேற்கு நாடுகளைக் கேட்டுக் கொண்டால் அது மிகுந்த பலனை அளிக்கும் என தமிழ் அகதி விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நம்புகின்றனர்.

அட்டைப்படங்கள்:

மேல் : தமிழர் வீட்டு வசதிக் கழகத்துக்கு எதிராக கெ பாலச்சந்திரன் தொடுத்த வழக்கில் தொழிலக நீதிமன்றில் வைத்து ஓகஸ்ட் 5ல் எடுக்கப்பட்ட புகைப்படம். தன்னை வேலை நீக்கம் செய்தது நியாயமற்றது என்று நீதி கேட்ட கெ பாலச்சந்திரன் நடுவில் தொழிலாளர் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து பாலச்சந்திரனுக்கு ஆதரவாக நின்ற அகதிகள் நடவடிக்கைக் குழு வெளிக்கள அலுவலர் நவநாயகம் வலது பக்கத்தில் இவர்களின் சட்டப் பிரதிநிதி என் பேர்ஹர் இடது பக்கத்தில். கீழ் : தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் மையங்களில் ஒன்றான கடவிக்கில் உள்ள ரின்சிலி ஹவுஸ் தடுப்பு மையம்.

தேசத்தின் பார்வை

t-commerce புலித்தோல் போர்த்தும் பச்சோந்திகள்

கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று வரை 20,000க்கும் மேற்பட்ட போராளிகளையும் அதை விடப் பல மடங்கு பொது மக்களையும் காவு கொண்டு உள்ளது. ஆனால் இந்தத் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் தமது சொந்த வாழ்க்கையை வளம்படுத்துவதற்கு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அடையாளம் காணப்படுவதும் அம்பலப்படுத்தப்படுவதும் மிகவும் அவசியமானது. தவறும் போது உண்மையும் நேர்மையும் மரணித்து விடும்.

தங்கள் அமைப்பு போராட்டப் பின்னணிகளை மட்டுமே தகுதியாகக் கொண்டு இலண்டன் தமிழ் தர்ம ஸ்தாபனங்களுக்குள் நுழையும் இவர்கள் சம்ளத்துக்கு மேலான தமிழ் பொது மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தில் கை வைக்கின்றனர். தமிழ் தர்ம ஸ்தாபனங்களுக்குள் நுழையும் இவர்கள் அந்நிறுவனங்களின் நிர்வாக ஒழுங்கின்மையையும் தமிழ் மக்களிடையே பழகிப்போன ஆதாரமற்ற வாய்வார்த்தை நம்பிக்கைகளையும் கொண்டு தங்களை சர்வதிகாரிகளாக ஆக்கிக்கொள்கின்றனர். இவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் இவர்களை அனுசரித்துச் செல்லத் தவறினால் அவர்களது வேலை பறிபோய்விடும். ஆனால் அந்த சுயநலவாதியின் ஆட்டத்துக்கு ஆடினால் ஒத்து ஊதுபவருக்கும் கொஞ்சம் கிம்பளும் கொஞ்சம் ஹொலிடேயும் வேலைக்கு வராவிட்டாலும் சம்பளம் கிடைக்கும்.

ஆனால் நேர்மையாக இருந்து சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பினால் காலக்கெடு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனது உறவினரையோ நண்பரையோ நியமித்து விடுவார்கள். ஆனால் வேலையாள நிறுத்தியதற்கு Fund இல்லை என்று ஏதாவது காரணம் சொல்வார்கள். அதையும் விட நேர்மையாய் இருந்தவரைத் துரோகியாகவும் தங்களைப் போராட்டத்தின் ஆணிவேராகவும் இவர்கள் காட்டிக் கொள்வார்கள். இந்த சுயநலவாதிகள் தங்களுக்கு மேலிடத்து தொடர்புகள் இருப்பதாகவும் தாங்கள் தொடர்ந்தும் அவர்கள் பக்கம் நிற்பதாகவும் ஒரு செயற்கைத் தோற்றத்தை வழங்கிக் கொள்கின்றனர்.

புலிகள் அமைப்பு இங்கு தடை செய்யப்பட்டு இருப்பது இந்தப் போலிகளுக்கு மிகுந்த வாய்ப்பாக ஆகிவிட்டது. இங்கு காணப்படும் தனிநபர் போட்டி மற்றும் கோபதாபங்களைப் பயன்படுத்தி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப சார்ந்து நிற்கும் நபர்களை மாற்றி தமது பிழைப்பை கவனமாக நடத்துகின்றனர். இந்தப் போலிகள் வெளியே தம்மை புலிகளாகப் பாவனை செய்யும் அதே சமயம் உள்ளே அவர்கள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். தடை இருக்கும் வரை இவர்களின் t-commerce பாதிக்கப்படாது. தேங்கி உள்ள பணத்தையும் சொத்தையும் அனுபவிக்கும் முடியும்.

பொது அமைப்புகளுக்குள் அரவியல் தலையீடுகளைத் தவிர்த்து இந்தப் போலிகளின் சாயம் கழுவப்பட வேண்டும். இல்லாவிட்டால் போரட்டமும் தியாகமும் இந்தப் போலிகளால் களங்கப்படுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும். அவசியமற்ற தலையீடுகள் அநாவசியமான பிரச்சினைகளையே ஏற்படுத்தும்.

தேசம் பந்த்

பிரதம ஆசிரியர் - த ஜெயபாலன்

(0044) (0)20 8279 0354

நிர்வாக ஆசிரியர் - என் செல்வராஜா

(நூலகவியலாளர்)

(0044) (0)15 8270 3786

ஆசிரியர் குழு

தொழில்நுட்ப உதவி : எஸ் கௌதமன்

கணினியாக்கம் : ஜெ றீரஜனி

THESAM

P.O.Box 35806, London, E11 3JX, UK

Tel : 079 0985 2418

Fax : 020 8534 0797

thesam97@hotmail.com

ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு

தமிழர் பொது அமைப்புகள்



த ஜெயபாலன்

பிரித்தானியாவுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேண்டிய உதவிகளையும் சேவைகளையும் வழங்க பல தமிழ்ப் பொது நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. தமிழ்ச் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், அகதி அமைப்புகள், வீட்டு வசதி அமைப்புகள், என இவற்றை வகைப்படுத்திச் செல்ல முடியும். இக் கட்டுரையில் வர்த்தக நோக்கம் இன்றிய அமைப்புகளை நோக்குகின்றோம். இவ்வமைப்புகளுக்கான முதலீட்டை மக்கள் வழங்குகிறார்கள் அல்லது மக்கள் நலனை மேம்படுத்த விரும்பும் அரசு அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆகவே இவ்வமைப்புகளை நிர்வகிப்பவர்களும் சரி அங்கு பணிபுரிபவர்களும் சரி தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருந்து தவற முடியாது.

இப்பொது அமைப்புகளின் ஒரே நோக்கம் மக்களின் வாழ்வை மேம்படுத்துவது. தமிழ் மக்களுக்காகச் செயற்படும் இந்நிறுவனங்கள் எவ்வளவு தூரம் தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் உதவுகின்றன என்பதில் பலத்த ஐயப்பாடு தென்படுகிறது. தமிழ் பொது அமைப்புகளின் சீரற்ற, திறனற்ற, ஊழல் நிறைந்த போக்கு தற்போது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

ஒகஸ்ட் 2ம் திகதி அன்று தொழிலக நிதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட கெபாலச்சந்திரனின் தமிழர் வீட்டு வசதிக்கழகத்துக்கு (Tamil Community Housing Association - TCHA) எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு, அதே நிறுவனத்துக்கு எதிராக தினகரநாதர் தொடுத்த வழக்கு, Tamil Refugee - Training & Employment Centre (TR-TEC) கல்வி நிறுவன நிர்வாகத்தினர் யூலை

5ம் திகதி Charity Commission ஆல் விசாரிக்கப்பட்டமை, Tamil Relief Centre அமைப்புக்கு நிதி வழங்கிய நிறுவனம் ஒருவரை வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக விசாரணையை ஒகஸ்டில் மேற்கொண்டமை, ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற கலகம் இப்படி விரிந்து செல்லும் பட்டியல் தமிழ் அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.

அமைப்பு அல்லது நிறுவனத்திற்கான முறையான கட்டமைப்பு மற்றும் நிர்வாக விதிமுறைகள் காணப்படாதது தமிழ் அமைப்புகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இது முகாமெத்துவச் சீர்கேடுகளுக்கும் திறமையற்ற நிர்வாகத்திற்கும் ஊழலுக்கும் மூல காரணமாக அமைகிறது. இதுவே தமிழ் அமைப்புகள் நிறுவனரீதியாக சீர்கேடானவை என முத்திரை குத்தப்படுவதற்கு வழிவகுக்கின்றது.

TCHA க்கு எதிராகத் திரகனநாதர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ் எம் டன்கன் தனது தீர்ப்பில் "The Tribunal believes that the respondents' -TCHA- administration was muddled" எனத் தெரிவித்தார். இவ்வழக்கு ஸ்டீப் போர்டில் உள்ள தொழிலக நிதி மன்றில் இவ்வாண்டு ஏப்ரல் 15,16,17ம் திகதிகளில் இடம் பெற்றது. இவ்வழக்கு TCHA இயக்குநர் பதவிக்கு (ஆண்டுக்கான சம்பளம் 30,000 பவுண்ட்) போட்டியிட்டு தோல்வி கண்ட தினகரநாதரால் TCHA க்கு எதிராகத் தொடுக்கப்பட்டது. கடைசி வரை தன்னுடன் அப்பதவிக்கு போட்டியிட்ட ஜெயதேவனுக்கு அப்பதவி வழங்கப்பட்டது நியாயமற்றது என்றும் தனது மனைவி ஒரு சிங்களப் பெண் என்பதால் தனக்கு அப்பதவி மறுக்கப்பட்டது என்ற அடிப்படையிலேயே தினகரநாதர் இவ்வழக்கை தொடுத்திருந்தார். TCHA ல் நிர்வாகச் சீர்கேடும் அப்பதவிக்கு ஜெயதேவன் நியமிக்கப்பட்ட முறையில் குழப்பங்கள் காணப்பட்டாலும் அங்கு இனரீதியான பாரபட்சம் காட்டப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் காணப்படாமையால் அவ்வழக்கு தினகரநாதருக்கு வெற்றியளிக்கவில்லை.

தமிழ் பொது நிறுவனங்களில் உள்ள

சமூக அமைப்புகள்

மற்றுமொரு முக்கிய பிரச்சினை தொழிலாளர் உரிமைகள். அவர்களுக்கான விடுமுறைகள், மருத்துவ விடுமுறைகள், இடைவேளைகள் போன்றன சரியான முறையில் வழங்கப்படுவது, பணியில் உள்ளவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதும் முக்கியமானது. நட்பு, உறவு இவற்றின் அடிப்படையில் பணிபுரிவோருக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுவது போன்ற சீர்கேடுகள் பொதுவானவையாக உள்ளன. ஒருவரை தகுந்த காரணங்கள் இன்றி வேலையால் நிறுத்துவது தொழிலாளர் உரிமையை மறுக்கும் மோசமான செயற்பாடாக அமைகின்றது.

ஒகஸ்ட் 2ம் திகதி கெ பாலச்சந்திரன் தன்னை வேலையால் நிறுத்திய TCHA நிறுவனத்துக்கு எதிராக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார். பாலச்சந்திரனுக்கு 10,000 பவுண்டுகளுக்கு மேலாக நட்பு ஈடு வழங்க TCHA ஒத்துக் கொண்டது. மேலும் பாலச்சந்திரனுக்கு அவரது வேலை மீளவும் வழங்கப்பட்டது. அவ்வழக்கில் TCHA இயக்குநர் ஜெயதேவன், பாலச்சந்திரன் மீது சுமத்திய குற்றச் சாட்டுகள் வேலை நீக்கம் செய்ய முன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் நீதிபதியால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. பாலச்சந்திரன் மீதான குற்றச்சாட்டை அவருக்கு தெரியப்படுத்தாமலேயே ஜெயதேவன் அவரைக் குற்றவாளியாகக் கண்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி ஜெ என் லிஓனார்ட் அதனை, **Guilty without trial** எனக் குறிப்பிட்டார். நிறுவனங்கள் தொழிலாளர் மீது குற்றச் சாட்டுக்களை சுமத்தும் போது தமது பக்கத்து நியாயத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் சந்தர்ப்பத்தையும் தொழிலாளருக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அந்நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பாலச்சந்திரனுடைய வழக்கிற்கு முன்னரும் TCHA ஆல் வேலை நீக்கம் செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்றத்துக்கு வெளியே, உடன்பாட்டின் படி தொகைப் பணம் வழங்கப்பட்டது.

தற்போது TR-TEC இல் இருந்து வேலை நிறுத்தப் பட்டவர்களில் ஒருவரான திருமாறன், தான் வேலையால் நிறுத்தப்பட்டது தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தெரிய வருகிறது. TR-TEC நிர்வாகமும் திருமாறனும் இவ்விடயத்தில் ஒரு உடன்பாட்டுக்கு வரத் தவறும் பட்சத்தில் இவ்வழக்கு தொழிலக விசாரணை மன்றக்கு (Employment Tribunal) ஜனவரி முற்பகுதியில் செல்லலாம் எனத் தெரிகிறது.

பொது நிறுவனங்களில் ஏற்படும் வெற்றிடங்கள் பிரதான சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படல் அவசியம். அதன் மூலம் தகுதியானவர்கள் அதற்கு விண்ணப்பிக்க சமசந்தர்ப்பமும் சமவாய்ப்பும் வழங்கப்படுவது அவசியம். ஆனால் திறமையானவர்களுக்கும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பான ஆண்டு வருமானம் 20,000 க்கும் மேலான அப்பதவிகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி நிறுவனங்களின் செயற்திறனை பாழடிக்கும் தன்மைகளும் பொதுவான அம்சமாக உள்ளது. செயற்திறன்ற நண்பர்களும் உறவினர்களும் வேலை தந்தவருக்கு விசுவாசமாக ஜால்ரா போடுவார்களே அல்லாமல் தமிழ் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்கள் எதையும் அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை.

Tamil Relief Centre ல் Elder's Project Worker என்ற

பிரித்தானியாவில் இயங்கும் முக்கிய தமிழ் பொது அமைப்புகளின் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட ஆண்டு வருமானம் (பவுண்டுகள்):

Tamil Refugee - Training & Employment Centre (TR - TEC)
2000 - 2001 : 420,889

Tamil Relief Centre
தொடர்பு : எஸ் கெ பஞ்சாட்சரநாதன்
2000 - 2001 : 411,450

Tamil Refugee Action Group (TRAG)
தொடர்பு : ஜெ ஞானப்பிரகாசம்
2000 - 2001 : 98,611

Tamil Welfare Association (Newham) UK (TWAN)
தொடர்பு : பி சந்திரதாஸ்
2000 - 2001 : 77,414

South London Tamil Welfare Group
தொடர்பு : S Stanilau
2000 - 2001 : 94,363

Tamil Rehabilitation Organization (TRO)
தொடர்பு : Don Bawtree
2001 - 2002 : 1,489,726

London Tamil Centre
தொடர்பு : டொக்டர் எஸ் நடராஜா
2000 - 2001 : 85,575

Archway Murugan Temple
Brittania Hindu (Shiva) Temple Trust
2000 - 2001 : 201,938

Ealing Kanagathurkkai Amman Temple
Shri Kanagathurkkai Amman (Hindu) Temple Trust
தொடர்பு : பி இராமச்சந்திரன்
2001 - 2002 : 226,772

Lewisham Sivan Kovil
London Sivan Kovil Trust
1999 - 2000 : 143,448

Tooting Muththumari Amman Temple
Sivayogam
தொடர்பு : நாகேந்திரம் சீவரட்ணம்
2000 - 2001 : 248,988

தகவல் : Charity Commission
தரம் ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும்
நிர்வகிக்கும் பிரித்தானிய அரச ஆணைக்குழு.

சமூக அமைப்புகள்

பதவிக்கு 300 பவுண் செலவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அதனை தனது உறவினர் ஒருவருக்கு வழங்க அவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். அப்பதவிக்கு அவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு வேண்டிய பெண்ணும் மற்றொரு பெண்ணுமாக இரு தமிழ் கிறிஸ்தவப் பெண்கள் விண்ணப்பித்தனர். தயவின்றி விண்ணப்பித்த பெண் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகவும் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த வயோதிபர்களுடன் பணியாற்றிய அனுபவமுடையவராகவும் இருந்தார். ஆனால் சிபார்சு செய்யப்பட்ட பெண்ணிடம் அப்பதவிக்கான தகுதிகள் காணப்படவில்லை. இருந்தும் தங்களுக்கு வேண்டிய அப் பெண்ணுக்கே அப்பொறுப்பான பதவியை வழங்க உள்ளவேலைகள் நடத்தப்பட்டன.

இந்த பதவி நியமனக் குழப்பம் அத்திட்டத்திற்கு நிதி வழங்கும் Co-operation of London அமைப்புக்குத் தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகள் ஏப்ரல் 14ம் திகதி நடைபெற்றது.

ஊழல் என்ற நோயும் தமிழ் அமைப்புகளை தொற்றி உள்ளது. அண்மையில் வெளிவந்த உதயன் பத்திரிகையின் 24வது இதழில் TR-TEC ன் பல நூறாயிரம் பவுண் ஊழலை அடுத்த இதழில் அம்பலப்படுத்தப் போவதாக அப்பத்திரிகை தெரிவித்து உள்ளது. அப்பத்திரிகையில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் 100,000 பவுண் பணம் பற்றிய செய்திகள் அம்பலமாயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் ஆலயங்களும் இந்தப் பொது அமைப்புகளின் வரையறைக்குள்ளேயே வருகின்றது. நிறுவனங்கள் அரச அல்லது அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் இயங்குகின்றன. ஆனால் ஆலயங்கள் பெரும்பாலும் முற்றிலும் மக்களின் ஆதரவுடனேயே இயங்குகின்றது. இவ்வாலயங்கள் சராசரி தமிழ் வர்த்தக நிறுவனம் ஒன்றைக் காட்டிலும் பல மடங்கு இலாபத்துடன் பல நூறாயிரம் ஆண்டு வருமானம் வரை கொண்டுள்ளன.

புனிதமான இடமாக உள்ள இவ்வாலயங்கள் பெரும்பாலும் தூய்மையுடன் பேணப்படுவதில்லை. பாத அணிகளை கழற்றி வைத்துவிட்டு வெறும் காலுடன் நடந்தால் பாதங்கள் பிசு பிசுக்கும். நில விரிப்பு அல்லது தரைக் கம்பளம் (Carpet) எப்போது கடைசியாக மாற்றினார்கள்? கழிப்பறைகள் சொல்லவே வேண்டாம். ஆலயங்கள் இவ்வளவு வருமானத்தைப் பெறும் போது அதில் ஒரு பகுதியை ஆலயத்தின் சீரமைப்புக்கும் நாளாந்த பேணுதலுக்கும் ஏன் செலவிட முடிவதில்லை? ஆலய சுத்திகரிப்புக்கு ஏன் ஒரு சுத்திகரிப்பாளரை சம்பளத்துக்கு அமர்த்த முடிவதில்லை? ஆலயத்தில் அர்ச்சகர் வெள்ளை வேட்டி அணிந்திருபார் என்பது உண்மை. ஆனால் எமது ஆலயங்களில் அர்ச்சகர்

கட்டி இருக்கும் வேட்டியின் நிறம் வெள்ளையா?

மேலும் முக்கியமாக தொழிலாளருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் அர்ச்சகர்கள் சுகாதார, பாதுகாப்பு விதிகளுக்கு புறம்பான வகையில் தங்க வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. ஆலய நிர்வாகிகளுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே புரிந்துணர்வு கடினமானதாகவே உள்ளது. அர்ச்சகர் மக்களிடையே செல்வாக்குப் பெற ஆரம்பித்ததும் அவரை நாயகத்துக்கு அனுப்பி விட்டு இன்னொருவரை வரவழைக்கும் போக்குகளும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அறக்கட்டளைகளில் (Trustees) உறுப்பினர்களாக முக்கிய பொறுப்புக்களை ஏற்பவர்கள் பெருக்கும் பதவிக்குமாக அந்த இடங்களை நிரப்பிக் கொள்ளும் நிலை உள்ளது. இது அவ் அமைப்புகளின் செயற்திறனை மழுங்கடிப்பதுடன் நிர்வாக ஒழுங்கின்மைக்கும் ஊழலுக்கும் காரணமாகிறது. சம்பளம் அற்ற இந்தப் பொறுப்புகளுக்கு வருபவர்கள் வேறு எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறானது. இவர்களிடம் சலுகைகளைக் கேட்பதையும் மற்றையவர்கள் தவிர்க்க வேண்டும்.

தமிழ் பொது அமைப்புகளில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவது மட்டுமல்லாமல் இப்படியான நிர்வாக ஒழுங்கீனங்களாலும், திறமையற்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதாலும் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்கு செலவிடப்பட வேண்டிய பல ஆயிரக் கணக்கான பவுண்கள் விரயமாக்கப்படுகிறது. ஒவ்வொரு பொது அமைப்பும் தாம் எடுத்துக் கொண்ட திட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அது விடயமாக அம்மக்களின் ஆலோசனைகளையும் பெற்று திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். மேலும் பொது மக்களின் கேள்விகளுக்கு அவ் அமைப்புகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களே. மக்களுடன் இணைந்து வேலை செய்யாமல் சர்வதிகாரப் போக்கில் பொது அமைப்புகளை நிர்வகிப்பவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அனைத்துப் பொது அமைப்புகளும் ஆலயங்கள் உட்பட யாருக்கு சேவையை வழங்குகிறார்களோ அவர்களுடனான பொதுச் சந்திப்பை ஒழுங்கு செய்து கலந்தாலோசித்து அதை அடிப்படையாக வைத்து வேலைத் திட்டங்களை முன் வைக்க வேண்டும். அதைவிடுத்து உறுப்பினர்களுக்கான ஆண்டுப் பொதுக் கூட்டம், விசேட பொதுக் கூட்டம் என்று பத்துப் பதினைந்து உறவினர்களும் நண்பர்களும் கூடிப்பேசி Take away எடுத்து விருந்துண்டு மகிழ்வது மக்கள் மேம்பாட்டுக்கு எந்த வகையிலும் உதவாது. மக்கள் மேம்பாடு மக்களுடன் பேசினால் தான் வரும். □□□□□□□□

அமிர்தலிங்கம் - நினைவு நிகழ்வு

எழுபதுக்களில் தமிழ் கிளைஞர்களின் தளபதியாக அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அந்த கிளைஞர்களின் சூப்பாக்கி வேட்டுக்களுக்கு யூலை 13 1989ல் பலியானார். அவருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மற்றுமொரு முக்கிய உறுப்பினரான யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்பட்டார். கிப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பின் நாட்களில் தலைவராக இருந்த சிவசீதம்பரம் கியற்கை மரணம் அடைந்தபோது அவரது கிறித்திக் கிரியைகள் அந்த கிளைஞர்களால் கிரானுவ மரியாதையுடன் நடத்தி வைக்கப்பட்டது. ஈழத்தமிழர் அரசியல் களம் மிகவும் நலிந்த நிலையில் ஸ்திரம் கின்றி காணப்படுகிறது. அங்கு தியாகம், சூரோகம் என்பது காலத்தைப் பொறுத்ததே. ஓகஸ்ட் 25 அன்று கிந்தியன் வை.எம்.சீ.எ கில் கிடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 75வது பிறந்த தின நினைவு விழாவின் தொகுப்பு.

தொகுப்பும் ஆய்வும் - த ஜெயபாலன்



என்ன நடந்தது? தனது கணவர் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளின் பின்னர் அவருடன் 35 ஆண்டு காலம் மண வாழ்க்கையை நடத்திய வயதடைந்து வரும் ஒரு விதவைத் தாயின் உருக்கமான கேள்வி. இன்று விடுதலைப் போரில் பெண்கள் போராளிகள் என்ற நிலையில் பங்கெடுத்த போதும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த விடுதலைப் போரில் குதித்து ஈழத்து தமிழ் மங்கையருக்கு அரசியாய் நின்ற மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தனது கணவரின் மறைவோடு அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்கிறார். தனது கணவருக்கு இந்தக் கதி ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்று தினமும் தான் தவிப்பதாக கூறிய அவரது கலங்கிய, சிதைந்து வெளிப்பட்ட வார்த்தைகள் சபையில் ஸ்தம்பிதத்தை ஏற்படுத்தியது.

“தம்பி பிரபாகரன் பேயி சுப்பிரமணியத்துடன் வந்து இந்தியத் தலைவர்களை அறிமுகம் செய்து வைக்கும் படி கேட்ட போது அதையெல்லாம் எனது கணவர் செய்து வைத்தார். இவர்கள் எல்லாம் அண்ணா அண்ணா என்று வருவார்களே. அப்படி இருக்கும் போது என்ன நடந்தது? ஏன்?

யோகேஸ்வரன்? திருமதி யோகேஸ்வரன்? நீலன் திருச்செல்வம்?’ என மங்கையற்கரசி அமிர்தலிங்கம் வார்த்தைகளை ஆழ்ந்த வேதனையின் மத்தியில் மிகவும் கவனமாக உதிர்த்தார். தனக்கு முன் பேசியவர்கள் வெளிப்படையாக எதையும் பேசாததை சுட்டிக்காட்டிய அவர் யாரிலும் குற்றம் சுமத்தவில்லை.

இலங்கையில் நடைபெற்றுவரும் அமைதிப் பேச்சுக்களை தமது உரைகள் பாதிக்கக் கூடாது என்பதில் பேச்சாளர்கள் கவனமாக இருந்தனர். மேலும் அந்த நினைவுக் கூட்டம் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் அவர்கள் மிகுந்த கவனம் எடுத்தனர். புலிகளுக்கு எதிரான பேச்சுக்களை வைப்பது அவர்களது அரசியலை பாதிக்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தனர். பேச்சாளர்கள் யாருமே அமிர்தலிங்கத்தின் படுகொலைக்கு விடுதலைப் புலிகளை நேரடியாக குற்றம் சாட்டவில்லை. அனைவரும் தமது பேச்சுக்களில் தமிழர்கள் அனைவரும் கைகோர்த்து இணைந்து வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தை

அமிர்தலிங்கம் - நினைவு நிகழ்வு

வலியுறுத்தினர். அதற்கு சபையின் பெருத்த கரகோசம் கிடைத்தது.

கலாநிதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நினைவுக் கூட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலண்டன் கிளை ஒழுங்கு செய்திருந்தது. டொக்டர் நிக்கலஸ்பிள்ளை, பா வை ஜெயபாலன் ஆகியோர் இதனை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்கெடுத்தனர். ஹிந்து வெளியீடுகளில் ஒன்றான புரன்ட் லைன் ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியர் என் ராம், டொக்டர் இரா ஜனார்த்தனம் ஆகியோர் இந்தியாவில் இருந்து வந்து கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய பிரமுகர்களும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, இரா சம்பந்தன் ஆகியோரும் எட்மன்டன் பா உ அன்டி லவ் மற்றும் பல பேச்சாளர்களும் அதில் கலந்து கொண்டனர். அந்த நினைவு விழாவில் 500 பேர் வரையானோர் கலந்து கொண்டனர்.

இன்று மிகவும் வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் அவரை இழந்துவிட்டதாக அருணாச்சலம் (த வி கூ) குறிப்பிட்டார். இன்றைய நிலையில் அமிர்தலிங்கம் போன்ற ஒரு தலைவர் இல்லாமல் தமிழினம் திண்டாடுவதாக சிவசுப் பிரமணியம் (த வி கூ) கூறினார். அமிர்தலிங்கம் 75 ஆண்டுகளும் முழுமையாக வாழ்ந்து இருந்தால் இன்று எம்முடைய நிலை வேறாக இருந்திருக்கும் என ஆனந்தசங்கரி ஆதங்கப்பட்டுக் கொண்டார். பத்திரிகையாளர் மாலி அமிர்தலிங்கத்தின் பாராளுமன்ற உரைகளின் தனித்துவத்தை சபையோருடன் பகிர்ந்து கொண்டார்.

“இது தனியே 20 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் அல்ல. 50 ஆண்டு காலப் போராட்டம். விடுதலைப் போருக்கு அடித்தளம் இட்டவர் தந்தை செல்வநாயகம். அவருடன் முன்னின்று உழைத்தவர் அண்ணன் அமிர். ஆக எங்கள் எங்கள் மேடைகளில் இருந்து தான் போராளிகள் உருவாக்கப்பட்டார்கள். போராளிகள் என்றொரு சந்ததி உருவாக்கப்பட்டது.” என்று குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா “இன்று தவறுகள் திருத்தப்படுவதற்கான எண்ணங்கள் பிறக்கின்றன” என்று நம்பிக்கை வெளியிட்டார். தனது பேச்சின் முடிவில் “அமிர் அண்ணனுடைய பங்களிப்பை யாரும் அழித்துவிட முடியாது” என உறுதியுடன் தெரிவித்தார்.

டொக்டர் ஜனார்த்தனம் தனது பேச்சை கண்ணீருடன் ஆரம்பித்தார். தான் இங்கு அழுதுவிட்டுச் செல்லவே வந்ததாக குறிப்பிட்ட அவர் “உலகின் மகத்தான தலைவர்கள் எல்லாம் இப்படித் தான் கொல்லப்பட்டார்கள். சாக்கிரிடீஸ் விஷமிட்டு கொல்லப்பட்டார். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அது போல தமிழ் மக்களின் மகத்தான தலைவன் அமிர் அண்ணனும் கொல்லப்பட்டார்” என்றார். தனது பேச்சு முழுவதும் கலங்கிய

கண்களுடன் காணப்பட்ட ஜனார்த்தனன் தனது பேச்சின் முடிவில் “வேகம் விவேகத்தை மறைத்தது. விவேகம் ஒரு நாள் வெல்லும்” எனத் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் சம்பந்தன் பேசும் போது “அமிர்தலிங்கம் இறந்திருக்காவிட்டால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வைக் காண முழுமையான ஆதரவைத் தெரிவித்திருப்பார்” எனக் கூறினார். மிதவாதத் தலைவர்கள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க மிகவும் பாடுபட்டவர்கள் அதில் அமிர் முக்கியமானவர். அதனை ஒருவரும் மறுக்க முடியாது” எனச் சுட்டிக்காட்டினார் சம்பந்தன். இப்பிரச்சினை முடிவாக தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் தீர்க்கப்படா விட்டால் வசதி உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு வந்துவிடுவார்கள். வசதி இல்லாதவர்கள் அகதி முகாம்களில் வாழ்வார்கள் எனக் கூறினார். இப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தீர்க்கமான பாத்திரம் ஒன்றை செய்வதற்கு ராம் போன்றவர்கள் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

அமிர்தலிங்கத்தை மிகச் சிறந்த அரசியல் தலைவர் எனக் குறிப்பிட்டு தனது பேச்சை ஆரம்பித்த புரன்ட் லைன் ஆசிரியர் என் ராம் அமிர்தலிங்கம் நினைவுப் பேருரையில் சமஸ்தி முறையைப் பற்றி உரை நிகழ்த்தினார். இலங்கைப் பிரச்சினைக்கு சமஸ்தி முறையிலான தீர்வே மிகவும் பொருத்தமானது எனக் குறிப்பிட்ட ராம் அந்தப் பதத்தை வேண்டுமானால் பயன்படுத்தாமல் வேறு ஒன்றைப் பயன்படுத்தலாம் என்றும் ஆனால் சமஸ்தி முறைக்குள் தான் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா தவறிழைத்து விட்டதாக குறிப்பிட்ட ராம் பேச்சு வார்த்தைகளில் இந்தியா தலையிடமாட்டாது என்றும் அரசியல் மட்டத்தில் நிர்ணயிக்கும் நடவடிக்கைக்கும் ஆதரவு அளிக்காது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவிற்கு சொந்த நலன்கள் உண்டு எனக் குறிப்பிட்ட ராம் கடந்த காலங்களில் பாடங்கள் கற்கப்பட்டு இருப்பதாகவும் இப்போது இந்திய அரசு இடைவெளியை தொடர்ந்தும் பேண விரும்புவதாகவும் ராம் சுட்டிக்காட்டினார்.

எந்தத் தரப்பும் உறுதியான இறுதியான வெற்றியை அடையமுடியாது எனக் குறிப்பிட்ட ராம் சமாதானத் தீர்வே ஒரே வழி என்றும் ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினார்.

தனது உரையில் நடைபெறும் பேச்சு வார்த்தை இறுதியான தீர்வுக்குச் செல்லும் என நம்ப முடியாமல் இருப்பதை கடந்த கால அனுபவங்கள் தெரிவிப்பதாகவும் ராம் கோடிட்டுக் காட்டினார். பேச்சு வார்த்தைக்கான திகதி குறிப்பிட்ட நிலையிலும் தமிழீழத்துக்கு மாற்றாக

அமிர்தலிங்கம் - நினைவு நினைவு

தமிழர்களுக்கு எதனை முன் வைப்பது என்பதை இலங்கை அரசு இன்னமும் முடிவு செய்திருப்பதாகத் தெரியவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

தனது நீண்ட உரையில் கடந்த பேச்சு வார்த்தைகளைப் போல் இத்தடவையும் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுவான நிலைப்பாடுகள் அடையாளம் காணப்படவில்லை எனக் குறிப்பிட்டு இப்பேச்சு வார்த்தைகளை எச்சரிக்கையுடன் வரவேற்ற ராம் குறைந்த பட்சம் துப்பாக்கிச் சத்தங்களாவது சிறிது காலத்துக்கு கேட்காது இருப்பதை வரவேற்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாகப் பேசிய எட்மன்டன் பா உ அன்டி லவ் அமிர்தலிங்கத்தின் படுகொலை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கடந்த காலத்து தவறுகளைக் கடந்து புதிய உறவுகளை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெற்ற இன்னல்கள் பற்றி சர்வதேச சமூகம் அறியாமலும் விளங்கிக் கொள்ளாமலும் இருப்பதாக குறிப்பிட்டதுடன் தற்போதைய பேச்சு வார்த்தைகளைக் காரணம் காட்டி தஞ்சம் கோரியவர்களைத் திருப்பி அனுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டார். சர்வதேச சமூகம் எங்கே? எங்கே பிரித்தானியா? அமெரிக்கா? எனக் கேள்வி எழுப்பிய லவ் பிரித்தானியா நிபுணத்துவ உதவிகளை வழங்கி பேச்சு வார்த்தைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த கால கசப்பான அனுபவங்களை வைத்து சமாதான நடவடிக்கைகள் அச்சத்துடன் நோக்கப்படுவதாக தெரிவித்த அவர் இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் சமூகங்களின் குரல்களும் மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நன்றியைத் தெரிவித்து நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்த டொக்கடர் நிக்கலஸ் பிள்ளை “போராடுபவர்கள் நாடாளட்டும், நாங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவோம்” என்று குறிப்பிட்டார்.

இந் நினைவு விழாவில் ‘வரலாற்றின் மனிதன்’ என்ற அமிர்தலிங்கத்தின் பவள விழாமலரும் ‘அமிர்தலிங்கம் : ஒளியில் எழுதுதல்’ எனும் புனைப்பெயர் பதிவு நூலும் வெளியிடப்பட்டது.

இளைஞராக இருப்போது இருந்தே தமிழ் மக்களின் உரிமைப் போரில் ஈடுபட அமிர்தலிங்கம் ஆரம்பித்து இருந்ததை அவரது பவள விழாமலர் காட்டுகிறது. தனது இருபதாவது வயதில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட கால கட்டத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி சுதந்திரப் பத்திரிகையில் எழுதினார். அதன் பின்னர் தனிச் சிங்களச் சட்டம் 1956ல் கொண்டு

வரப்பட்டது முதல் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு தளபதியாகத் திகழ்ந்தார். திருமணம், குழந்தைப் பேறு போன்ற காலகட்டங்களில் கூட தனிப்பட்ட வாழ்வுக்காக தன் அரசியல் வாழ்க்கையை விட்டுக் கொடுக்காமல் போராடி உள்ளார். தனது கணவனுடன் சேர்ந்து இருக்க விரும்பினால் தானும் அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது தான் ஒரே வழி என்பதற்காக அரசியலில் ஈடுபட்டதாக மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தனது கணவரின் நினைவுப் பேச்சில் குறிப்பிட்டார்.

சுதந்திர இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் இனவாதத்தை வளர்த்தது. சிங்களப் பெரும்பான்மையினரின் இனவாதத்துக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் போரிட்ட தமிழரசுக் கட்சியும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதற்காக பல இன்னல்களை அனுபவித்தமையையும் அவர்களது பங்களிப்பையும் மேலெழுந்தவாரியாக நிராகரிக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் அவர்களது செயற்படுகள் வரலாற்றின் பதிவுகளே. அதேசமயம் தவறுகளும் பதிவு செய்யப்பட்டே இருக்கும். இன்றை வரைக்கு மாண ஈழத்தமிழர் வரலாற்றில் ‘தவறிழைக்காத அமைப்பில் இருந்து அல்லது தவறிழைக்காத அடங்களில் ஒருவர் வந்து என்னைச் சுடுங்கள்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றால் மனச்சாட்சி உள்ளவர்கள் யாரும் மற்றவர்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க முடியாது.

இந்த மிதவாதத் தலைவர்கள் சிங்கள இனவெறிக்கு எதிராக தமிழ் வெறியை ஊட்டினர். ஒரு கட்டத்தில் சிங்களவரின் தோலில் செருப்புத் தைத்து தானும் தனது கணவரும் தமிழ் மண்ணில் பவனி வருவோம் என்பன போன்ற கடுமையான பேச்சுக்களை மங்கையற்கரசி அமிர்தலிங்கமும் மற்றைய மிதவாதத் தலைவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் பேசினர். இவர்கள் கூட்டங்களில் பேசும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் இரத்த திலக மிட காத்திருந்தனர். வரலாற்றை அந்தக் காலகட்டத்தில் இருந்து தான் விமர்சிக்க முடியும். 30 ஆண்டுகளுக்கு பின் விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் ஆராய்ந்து பாடங்களைக் கற்க முடியும்.

மேலும் மிதவாதத் தலைவர்களின் குறிப்பாக அமிர்தலிங்கத்தின் பேச்சு வன்மையும் அரசியல் சாணக்கியமும் தமிழர் பிரச்சனையை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்றது. இன்று பல நூறு அமைப்புகளும் பல நூறாயிரம் மக்களும் இருந்தும் சர்வதேசத்தின் கவனத்தை திருப்ப முடியாமல் இருந்த போது அன்று அவர்களின் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன. அவரது பாராளுமன்ற உரைகள் இலங்கை அரசியல் வரலாற்றின் முக்கிய பதிவுகளாக உள்ளது. ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தவிர இனதும் அமிர்தலிங்கத்தினதும் பங்களிப்பு தீர்க்கமானது ஆனால் விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் உரியது. □□

A PLAN FOR PEACE IN EELAM By Prof Koppan Mahadeva

ஈழத்தில் சமாதானத்துக்கான திட்டம்

ஆய்வு : லெப். கேணல் அன்ரன் ஜே. என். செல்வத்துரை

தமிழ் வடிவம் : தேசம் அரசியற் பிரிவு

இன்று இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் எல்லோரினதும் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினை என்னவெனில், உண்மை ஜனநாயகத்தின் ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் அடிப்படை அபிலாசைகளை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு புதிய அரசியலமைப்பு யாப்பினைச் சிருஷ்டிக்கும் பணியே. பேராசிரியர் கோபன் மகாதேவா 1994 இலேயே ஒரு உகந்த படிவத்தைத் தன் 104 பக்கங்கள் கொண்ட A PLAN FOR PEACE IN EELAM என்னும் நூலில் (ISBN 1-873265-06-9, Century House, £5.00 plus p&g) வெளியாக்கியிருக்கிறார்.

ஈழம் என்பது இலங்கை முழுவதையும் குறிக்கும் புராதனத் தமிழ்ப் பெயரே. அதே கருத்தில்தான் ஆசிரியரும் தன் நூலில் அப் பதத்தைப் பாவித்திருக்கிறார். ஈழம் என்னும் பெயரையே பதத்தையோ பற்றித் தமிழரல்லாதோர் பயப்படலோ வெறுக்கலோ தேவையில்லை, இலங்கையை ஈழமெனத் தமிழில் அழைப்பதை, இலங்கை முழுவதையும் தமிழர் தமதென உரிமை கோருகின்றனர் என அர்த்தப்படுத்தக் கூடாது, உண்மையும் அதுவேயல்ல, என்பதை நூலாசிரியர் தன் நூலின் நுட்பமான தலையங்கம் மூலம் தெளிவாக்குகிறார். அத்துடன் தமிழீழம் என்னும் பதத்தை விடுதலைப் புலிகளும் தமிழர் எல்லோருமே பாவிப்பதைப் போலவே தமிழரின் வரலாற்று வதிவிடங்களென இவ்வாசிரியரும் விளக்கியிருக்கிறார்.

ஆசிரியரின் முதன்மை இலட்சியங்களும் அவரின் நடைமுறை ஜனநாயகத் திட்டமும்: தன்னுடைய திட்டத்தின் அறிமுகத்திலேயே, ஆசிரியர், எல்லோரினதும் நல்லெண்ணத்தினுடனும் இணக்கத்தினுடனும் அடையமுடியுமானால் தனித் தமிழீழமே தமிழ்பேசும் மக்களுக்கும், ஏன், சிங்களவருக்குமே உகந்த முடிவெனவும், அடுத்த உகந்த இலட்சிய முறை, இன்று உலகின் பல பாகங்களிலும் நடைமுறையிலிருந்துவரும் சமஷ்டியான அரசு முறைகளில் சிறந்த அம்சங்களைத் தெரிந்தெடுத்து எம் உள்ளாட்டுப் பிரச்சினைகளுக்கேற்ப மாற்றியமைத்துச் சிருஷ்டிக்கும் நவீன இரணையாட்சி முறையே எனவும், இவை இரண்டும் சாத்தியமாகாமல் போகுமெனில், தான் பின்னர் விவரிக்கும் நவீன கூட்டரசு முறையைத் தன் சொந்த, முற்போக்குத் திட்டமாக, நீண்ட ஆராய்ச்சிச் சிந்தனையின் பின்னர் முன்வைக்கிறார்.



இந்நூலின் ஆசிரியர் கோபன் மகாதேவா

மகாதேவாத் திட்டம், இலங்கைத் தீவில் இன்றுள்ளது போல் எட்டு மாகாண அரசுகளுடன், ஆனால் ஒவ்வொன்றும் சரிசம அந்தஸ்துள்ள பூரண சுயாட்சியுடன், நாட்டைத் துண்டிக்காமல், மத்தியில் ஒற்றுமையாகக் கூடிக் கலந்தாலோசித்துத் தம் பொதுப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வழிவகுக்கிறது. இன்றுள்ள சர்வாதிகாரமான ஜனாதிபதி முறையை மாற்றிக் கௌரவ ஜனாதிபதி, உப ஜனாதிபதி முறையைச் சிபார்சுசெய்கிறது. மாகாணச் சதந்திர அரசுகளின் பிரதமர்கள் முறையே மேற் கூறிய உன்னதகௌரவப் பதவிகளை ஒவ்வொருவராகத் தவறாமல் அடையச் சந்தர்ப்பம் அளிக்கிறது.

மேலும், சென்ற 50 சொச்சம் ஆண்டுகளாகப் பணக்காரச் சிங்களக் குடும்பங்களின் பதவி மோகத்தினாலும் பெரும்பான்மை ஒற்றை யாட்சி முறையின் துஷ் பிரயோகத்தினாலும் நாட்டின் பொருளாதாரத்தையும் பொதுமக்களின் சமூகநலனையும் சூறையாடிய மத்திய பாராளுமன்றத்தைக் கலைத்து அதன் சட்டமியற்றும் உரிமையைப் பிரித்து மாகாண அரசாங்கங்களுக்குப் பங்கிட்டு அளித்து, அவைகளுக்குதவியாக ஒரு மத்திய ஆலோசனைச் சென்ற சபையைச் சிருஷ்டிக்கவும் தர்க்கரீதியில் சிபார்சு செய்கிறது. இதனால் இறைமை, நாட்டினுள்ளேயே இருக்கும். இலங்கைத் தீவின் ஒற்றுமையும் பேணப்படும். புது மாகாண அரசுகள், முன்னர் விவாதித்துக் கைவிடப்பட்ட பிரதேசசபைகள், மாவட்டசபைத் திட்டங்களிலடங்கிய நல்ல அம்சங்களை மக்கள் நலனுக்குச் சமூக நீதியுடன் பின்பற்றவும் வழிகாட்டுகிறது.

இன்னுமொரு முக்கியமான நன்மையை இந்தத் திட்டம் தருகிறது. அதாவது, மாகாண ரீதியில் கல்வி கற்றுப் பட்டங்கள் பெற்று அரசாங்கத்திலும் அரசியலிலும் முன்னேறி உயர்பதவிகளை

மகாதேவா - தீர்வுத் திட்டம்

உரிமையுடன் நாடும் இளையருக்கு இப்போ இருக்கும் சந்தர்ப்பு வறுமையைப் போக்கி, உயர்ப்பதவிகளை எட்டுமடங்காகப் பெருக்கித் தனி நபர்களின் திறமைகளை நாட்டின் நலனுக்குப் பாவிக்கக்கூடிய அரிய சந்தர்ப்பங்களைப் பரவலாக் கிச் சரிசமமாகப் பகிர வழியெடுத்துக் கொடுக்கிறது. அத்துடன், தனியாரின் நல்லாசைகளை மட்டுமல்ல, கூட்டாக மாகாணங்கள், இனங்கள், உபஇனங்களின் அபிலாசைகளையும் தீர்க்க ந்திவழியைக் கோலுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் பிரதானமானது, தமிழ்பேசும் மக்களுக்கும் வடகிழக்குப் பிரதேசத்துக்கும் விடுதலைப் புலிகள் பெற விரும்பும் உரிமைகள், அபிவிருத்திச் சந்தர்ப்பங்கள் பாதுகாப்புக்களை அடையும் அதேவேளை தனிநாடு என்னும் அபிலாசையைப் பெயரளவில் விட்டுக் கொடுப்பதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதிலுமே சில மேலதிக உரிமைகளை யதார்த்தமாகப் பெற்று, தமிழர்களுக்கு விசேட சலுகைகள் செய்யப்பட்டு உள்ளது என்னும் குற்றச்சாட்டு வராமல் மற்றைய எல்லா மாகாணங்களுக்கும் அதே உரிமைகளை வழங்கி ஒற்றுமையை வளர்ப்பதே.

இந்தத் திட்டம் 24 மாதங்களுள், இரண்டு கட்டப் பொதுசன வாக்கெடுப்புக்கள் உட்பட, இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது.

இலங்கைத் தீவின் சமாதானத்தை உருவாக்குவது நான்கு முக்கியஸ்தர்களின் கைகளிலே தங்கியிருக்கின்றதென இனங்காணப்பட்டது. அவர்கள், ஜனாதிபதி, பிரதமமந்திரி, எதிர்க் கட்சித் தலைவர், திரு. வே. பிரபாகரன் முதலியோரே.

தன்னியக்க மாகாண அரசாங்கங்களின் கட்டமைப்பு: இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாகாண அரசுக்கும் தனித்தனிப் பாராளுமன்றங்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றின் கீழும் 10-15 மாவட்ட சபைகளும் ஒவ்வொரு மாவட்ட சபையின் கீழ் 10-15 கிராமச்சபைகளும் இருக்கும். எனவே மாகாண அரசாங்கம் மூன்று மட்டத்தில் நடத்தப்படும். அதிகாரம் நேரே மேலும் கீழுமாகப் பிணக்கல்களின்றிப் பாய்ந்து அபிவிருத்தி, திட்டமிடல், பரிபாலனம், முதலியனவற்றை ஊக்குவிக்கும்.

ஒவ்வொரு மாகாண அரசிலும் ஒரு பிரதமரும் ஒரு உப பிரதமரும் மந்திரிசபைக்குத் தலைமை தாங்குவார். வடகிழக்கு அரசில் மட்டும் பிரதமரின் கீழ் மூன்று உபபிரதமர்கள் இருப்பர். இவர்களில் ஒருவர் எக்காலத்திலும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவராகவும் ஒருவர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவராகவும் இருப்பர். வடகிழக்கில் ஒரு மந்திரி சிங்கள விவகாரங்களை மேற்பார்வை செய்வார். அதேபோல் மற்றைய மாகாண அரசுகளில் தமிழ் விவகார மந்திரிமாரும் முஸ்லிம் விவகார மந்திரிமாரும் இருப்பர்.

மற்றைய மாகாண அரசுகளின் பிரதமர்கள் போல் தமிழீழ அரசின் பிரதமரும் இலங்கையின் கௌரவ உப ஜனாதிபதியாகவும் பின்னர் கௌரவ ஜனாதிபதியாகவும் விசேட தேர்தலின்றியே உயர்ச்சி அடைவதற்குச் சுழற்சி முறையில் சமமாக முந்நரிமை பெறுவார்.

இந்தக் கட்டமைப்பின்படி எந்த இனத்தவரும் இலங்கைத் தீவின் மிக உயர்ந்த பதவிகளுக்குப் படிப்படியாக ஏறிச்செல்ல முடியும்.

ஒவ்வொரு மந்திரிக்கும் நிர்வாக உதவியாளர்களாக இன்று போல் கல்வித் தராதரங்களும் பயிற்சியும் அனுபவமும் பெற்ற, அரசாங்கச் சேவையைச் சேர்ந்த பலர் இருப்பர்.

மாகாண அரசுகள் பின்பற்றும் வேலைத்துறைப் பிரிவுகளையே மாவட்ட சபைகளும் கிராமச் சபைகளும் பின்பற்றி, மக்களால் தெரிவு செய்யப்படும் அங்கத்தினர் நிரந்திர அதிகாரிகளின் துணையுடன் மும்மட்டப் பரிபாலனம் செய்து மக்களுக்கு உதவுவார். அரசாங்க சேவைக்குச் சிங்களத்திலோ தமிழிலோ அந்தந்த மாகாண அரசின் முடிவின்படி புதிய ஊழியர் தெரிவுசெய்யப்படுவார். எனினும் இரண்டாம், மூன்றாம் மொழியைத் தாமாக விரும்பிக் கற்று உயர் தராதரங்களைப் பெறும் ஊழியருக்கு எல்லா அரசுகளும் விசேட சம்பள உயர்வுகளும் பதவியேற்ற ஊக்கமும் அளித்தால் ஊழியர், மாகாணங்கள் மாறி மாறி வேலை பார்க்கவும் இனங்களும் மாகாணங்களும் ஒற்றுமையாகவும் வழிவகுமெனவும் இத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.

கல்விமுறையும் மொழிக் கொள்கைகளும்:

மாகாண அரசாங்கன் தங்கள் முதன்மையான உத்தியோக மொழியைத் தெரிவுசெய்யும். ஆரம்பப் பள்ளிகளில், 11 வயது மட்டும் ஒரேயொரு மொழியிலேயே பிள்ளைகள் கல்விக்கப்பர். ஆனால் எந்த மொழியில் கல்வியைப் பெறுவதென முடிவு செய்யும் உரிமை பெற்றோருக்கும், பின்னர் பிள்ளைகளுக்கும் விடப்படும்.

மேலும் இலங்கைத் தீவின் இயற்கைவளத் திரவியங்கள், இன்றுள்ள மூலதனங்கள், நிதிகள் எப்படிப் மாகாணங்களிடையே பிரிக்கப்படக் கூடும் எனவும், பிரஜாவுரிமை, கடவுச் சீட்டுகள், குடியேற்றத் திட்டங்கள், வெளிநாட்டு—விவகாரங்கள், படைகள், ஆயுதங்கள், முதலிய எல்லா விடயங்களும் பேராசிரியர் மகாதேவாவின் திட்டத்தில் அடங்கியுள்ளன. ஆனால் இச் சுருக்கமான கட்டுரையில் சில, மாதிரி அம்சங்களையே தெரிந்தெடுத்து சுட்டிக் காட்ட முடிந்தது. முழுமையாக அந்நூலைப் படிப்பதே இத்திட்டம் பற்றிய சரியான விளக்கத்தைத் தரும். அத்துடன், இவற்றைப் பற்றிய முடிவுகளை நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களே பேச்சுவார்த்தைகள் மூலம் எடுக்க வேண்டுமென்றும், தனது திட்டம் ஒரு மாதிரிப் படிவமேயெனவும் ஆசிரியரே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். □□□

சென்ற இதழ் தொடர்ச்சி :
இன்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பு மணிபல்லவம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட பண்டைய யாழ்ப்பாணத்தில் பிறந்த தொண்டைமான் இளந்திரையனே காஞ்சியில் தலைநகர் அமைத்து பல்லவ அரசு வம்சாவழியை ஆரம்பித்து வைத்த மன்னன். இம்மன்னனது பெயர் கொண்ட 'தொண்டைமான் ஆறு' இன்றைக்கும் யாழ்ப்பாண மண்ணில் ஓடிக்கொண்டிருக்கின்றது. பராதன யாழ்ப்பாணத்தில் கி.மு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டாக வாழ்ந்தனர். கி.மு 500ம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாக விளங்கியது.

மணிபல்லவத் தொண்டைமான் (2)

கந்தரோடை முதல் காஞ்சி வரை



Dr எஸ் தியாகராஜா

தொண்டைமான் ஆறு

தொண்டைமான் ஆறு என்பது இயற்கையாக ஏற்பட்ட ஒரு நிலப்பிரிவே என்றும், அந்த நிலப்பிரிவில் புகுந்த கடலே 'ஆறு' என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் சில புவியியலாளர்களின் கருத்தாகும். இது ஒரு கருத்தே ஒழிய இதற்கான புவியியல் ஆதாரங்கள் எதுவும் முன் வைக்கப்படவில்லை.

சில சரித்திர ஆசிரியர்கள் தொண்டைமான் என்ற பெயர் வந்த காரணத்தைத் தேடி அலைந்து கி.பி.1072 இல் வட இலங்கை மீது படையெடுத்து இம்மண்ணைச் சில காலம் ஆண்ட குலோத்துங்க சோழமன்னனின் (1070 - 1118) தளபதி கருணாகரத் தொண்டைமான் இந்த ஆற்றை வெட்டுவித்திருக்கலாம் எனக் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

கருணாகரத் தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இணுவில் பகுதியிலிருந்தே அரசுகாரியங்களைக் கவனித்து வந்தான். வல்லைப் பகுதிகளில் இவன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களோ, தொண்டைமான் ஆற்றை இவன் வெட்டுவித்தான் என்பதற்கான சான்றுகளோ எதுமில்லை.

"தாவலை வல்லியாற்றின் சார்நிலம் தன்னை யாண்ட கோவெனும் தொண்டைமான்" என்ற


வரிகளிலிருந்து வல்லிபுரப் பகுதியை ஆட்சி செய்த அரசனே தொண்டைமான் என்பது அறியக்கிடக்கிறது.

18ஆம் நூற்றாண்டில் மாதகல் மயில் வாகனப் புலவர் எழுதிய 'யாழ்ப்பாண வைபவ மாலை', "யாழ்ப்பாணத்தை உக்கிரசிங்கன் ஆண்ட காலத்தில் கீரிமலைக்கு வந்திருந்த தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான் இந்நாட்டில் விளையும் உப்பைக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு எடுத்துப் போக வேண்டி, வடகடலில் இருந்த சிற்றாற்றை மரக்கலங்கள் போகத்தக்க ஆழமும் அகலமும் கொண்டதாக வெட்டுவித்தான்" எனச் சொல்கிறது.(21)

மண்வெட்டும் இயந்திரங்களோ. வெடிமருந்துகளோ இல்லாத அந்தக்காலத்தில் நானூறு அடி அகலமும், முப்பது மைல் நீளமும் கொண்ட இக்கடல் கால்வாயை வெட்டி முடிக்கவே பல ஆண்டுகள் எடுத்திருக்கும். இந்தியாவுக்கு உப்புக் கொண்டு போவதற்காக, இப்படியொரு ஆற்றை ஒருவன் வெட்டுவித்தான் என்பது நம்பும்படி இல்லை.

அதே சமயம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கவும், எதிரிகளுக்கு மத்தியில் படைவீரர்களையும் படைக்கலங்களையும் அனுப்பவதற்கு மேற்கொண்ட பணியில், ஆயிரக்கணக்கான மக்கள் தம் உடலை வருத்தி இளந்திரையனுக்காக உழைத்திருக்க முடியும் என்பது நம்பக் கூடியதே.

மேலும், உக்கிரசிங்கன் பட்டத்திற்கு வந்த காலத்திற்கும் (கி.பி.795), பாண்டியன் ஸ்ரீமார ஸ்ரீபல்லவன் ஈழத்துக்குப் படையெடுத்து வந்த கி.பி.840க்கும் இடையே தொண்டைநாட்டை, தொண்டைமான் என்ற பெயர்கொண்ட அரசன்



எவனும் ஆட்சிபுரிந்ததாகத் தெரியவில்லை. இக் காலத்தில் தொண்டை மண்டலம் பரமேஸ்வர வர்மன் (கி.பி. 728 - 731), நந்திவர்மன் பல்லவமல்லன் (கி.பி. 731 - 796), தந்திவர்மன் (கி.பி. 796 - 847) ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தது.(22)

இதிலிருந்து வல்லையாற்றை ஆழமும் அகலமுமாக வெட்டுவித்த தொண்டைமான் வல்லைப் பதிகம் கூறும் தொண்டைமான் (இளந்திரையன்) என்பது நம்பக்கூடியதாக இருக்கின்றது.

வல்லிபுரத்திலுள்ள திருமால் ஆலயத்தைக் கட்டுவித்தவனும், தொண்டைமான் ஆற்றை வெட்டு வித்தவனும் ஒருவனே என்பது வல்லைக் கிராமங்களில் பாரம்பரியமாக வழங்கிவரும் மரபு ஞாபகமாக உள்ளது. இதன்படி வல்லைப்பதிகம் தரும் தகவல்கள் சரியாக இருக்கலாம் என்றே கருத வாய்ப்பிருக்கிறது.

தொண்டைமான் இளந்திரையன் வாழ்ந்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். இக்காலகட்டத்தில் சிங்களவர்களின் பெரியதொடு படையெடுப்பு ஈழமண்டலத்தில் நடைபெற்றது.

இப்படையெடுப்பு அந்நாடுபுரத்தை வசபன் (கி.பி. 124 - 168) ஆண்ட காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. கந்த கோட்டையில் (கதிரமலை) ஆட்சிபுரிந்த நாக மன்னர்களை அழித்து, வல்லிபுரத்திலிருந்து மணிபல்லவத்தை ஆண்டவன் வசபனின் பிரதம அமைச்சனான இசிகிரியன். வல்லிபுரத்துப் பொற் சாசனத்தில் இவனது பெயர் காணப்படுகின்றது.(23)

இந்த இசிகிரியனை அழித்து, பகைவர்களை நாட்டைவிட்டு விரட்டி, அந்த வல்லிபுரத்தில் திருமால் கோயிலைக் கட்டுவித்தவன் தொண்டைமான் என்பது நம்பத்தக்கதே. ஈழத்தில் தொண்டைமான் வணங்கிய திருமாலே பின்னர் காஞ்சிப் பல்லவர்களின் குல தெய்வமாக அமைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான்னை "பல்வேற்றிரையன்" (பல வேல்களைக் கொண்ட கடல்வீரன்) எனக் குறிப்பிடுகின்றது. இது வல்லைப் பதிகத்துடன் ஒத்திருப்பது அவதானிக்கத்தக்கது.

தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த காலத்தில் போர் எதிலும் ஈடுபட்டதாகச் சரித்திரம் இல்லை. அவன் ஈடுபட்ட ஒரே போர் ஈழப்போராகவே இருக்க முடியும்.

தொண்டைமான் செய்யுள் இயற்றுவதில் வல்லவன். தனது வரலாற்றை "இளந்திரையன்" என்ற பெயர்கொண்ட ஏட்டில் எழுதியிருந்தான். துர்அதிரஷ்டவசமாக அந்நூல் இன்று இல்லை.

நந்திக் கொடி மணிபல்லவ அரசர்களின் சின்னமாக விளங்கியதை எடுத்து உருவம் பதித்த நாக நாணயங்கள் அறியத்தகுகின்றன. யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதிவரை நந்தியே அவர்களின் இலச்சினையாக இருந்தது.

தொண்டைமான் காஞ்சியில் தனது அரசை ஆரம்பித்த போது "ரிஷபக்கொடி"யையே பல்லவர்களின் சின்னமாகத் தேர்ந்தெடுத்தான்.

தொண்டைமானின் வம்சாவளியினர் பல்லவர்கள் என அழைக்கப்பட்டார்கள். மணிபல்லவத்தில் பிறந்த பிள்ளை, தன்னைப் பல்லவன் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பான்.

அடிக்குறிப்பு:

21. யாழ்ப்பாண வைபவமாலை, குல சபாநாதன் பதிப்பு, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1949, ப.14

22. Nilakanta Sastri, K.A. A History of South India.

23. Paranavithana, S. Vallipuram Gold Plate, Epigraphica Zeylanica, Vol. vi, p. 237.

(அடுத்த இதழில் இத்தொடர் முற்றுப்பெறும்)

தேசம் ஆதரவில் கையெழுத்துப் போராட்டம்

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை தடுத்து வைப்பதையும் திருப்பி அனுப்புவதையும் மீளாய்வு செய்யும் படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடாக உள்துறை அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்க இக்கடிதம் சட்டத்தரணி அ கனநாதனால் வரையப்பட்டது. இதன் ஆங்கில வடிவம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அல்லது கையளிக்கப்பட்டது.

இதற்கான சந்திப்பு ஓகஸ்ட் 20 மாலை ஈஸ்ட்ஹாம் நகர மண்டபத்தில் நடைபெற்றது. என் சீவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மனித உரிமைகள் சட்டத்தரணி கனநாதன், நியூஹாம் தமிழர் நலன்புரிச் சங்க வெளிக்கள மற்றும் சட்ட அலுவலர் ஜனார்த்தனன், கவுன்சீலர் போல், சர்வதேச மன்னிப்புச்சபை போராட்ட உறுப்பினர் ரி சோதலிங்கம் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்த கொண்டனர். இக்கையெழுத்துப் போராட்டக் குழுவுக்கு போல் சத்தியநேசன் தலைமையேற்றார். இச்சந்திப்பும் போராட்ட முன்னெடுப்பும் தேசம் சஞ்சிகையினால் ஒழுங்கு செய்யப்பட்டது.



அ கனநாதன்
மனித உரிமைகள் சட்டத்தரணி
தமிழர் தகவல் நடுவம்

Dear Mr/Ms/Rt.Hon, (பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்)

தஞ்சம் கோரும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய உள்துறை அமைச்சின் நிலைப்பாடு

பிரித்தானிய உள்துறை அமைச்சினால் பல தனிப்பட்ட தமிழர்களின் தஞ்ச விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருவது தமிழர்களாகிய எங்கள் கவனத்தை ஈர்த்து உள்ளது. தஞ்ச விண்ணப்பங்களின் தகமைகளை கவனத்தில் கொள்ளாமல் அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கத்தினாலும் விடுதலைப் புலிகளாலும் கையெழுத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து அவ்விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்தை தெரிவிக்கும் கடிதங்களும் உண்மையை கண்டு கொள்ள உள்துறை அமைச்சால் தயாரிக்கப்பட்ட மார்ச் 2002 அறிக்கையும் அதனை உறுதிப்படுத்துகின்றது.

உள்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட நிராகரிப்புக் கடிதங்களிலும் மார்ச் 2002 அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு இருக்கும் விடயங்கள் தமிழர்களாகிய எங்கள் கவனத்தை மிகவும் ஈர்த்து உள்ளது. நிராகரிப்புக் கடிதத்தின் ஒரு பந்தியில் அதற்கான காரணம் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

“இந்த முடிவை எடுக்கும் போது உள்துறை அமைச்சர் இலங்கை அரசியல் நிலவரத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியையும் கவனத்தில் எடுத்து உள்ளார். இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் 19 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நிரந்தரமான யுத்த நிறுத்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். என்பதை அவர் அறிந்து உள்ளார்...”

... இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமாதான செயற்பாடுகளால் நீர் திருப்பி அனுப்பப்படும் போது சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பட்சத்தில் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படவோ கைது செய்யப்படவோ மாட்டீர் என உள்துறை அமைச்சர் கருதுகிறார்.”

ஆனால் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்டு உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் 19 வருட காலமாக நடைபெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்ற உள்துறை அமைச்சரின் கூற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்பட மாட்டார்கள் என்பதும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒவ்வொரு தஞ்ச விண்ணப்பமும் விண்ணப்பதாரியின் கடந்த காலத்தை கவனத்தில் எடுத்து தகமைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் உறுதியற்ற நிலையும், யுத்த நிறுத்த காலத்திலும் மனித உரிமைகள் மீறப்படுவதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

உள்ளாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற உள்துறை அமைச்சரின் மேலெழுந்தவாரியான கூற்று

தேசம் ஆதரவில் கையெழுத்துப் போராட்டம்

அவர் நிகழ்கால மனித உரிமைகள் மீறப்படுதல் மற்றும் அரசியல் நிலவரத்தை ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய வேண்டிய கடமையில் இருந்து தவறி இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக பின்வரும் விடயங்களில் உள்துறை அமைச்சர் தவறான நிலைப்பாட்டில் உள்ளார்:

- 1) நிரந்தரமான உறுதியான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.
- 2) வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், குடிவரவு மேன்முறையீட்டு விசாரணைக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் ஆகியன தஞ்ச விண்ணப்பங்கள் தகமைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படவில்லை என்று தெரிவித்து இருந்த போதும் தமிழர்களின் தஞ்ச விண்ணப்பங்களை தனிப்பட்ட விண்ணப்பமாக பரிசீலிக்காமல் தமிழ் விண்ணப்பமாக முடிவெடுக்க ஆலோசிக்கப்படுகிறது.
- 3) நிரந்தரமான யுத்த நிறுத்தம் என்று திருப்பி அனுப்பப்படும் தனிப்பட்ட தமிழ்த் தஞ்ச விண்ணப்பதாரி திருப்பி அனுப்பப்படுகையில் எதிர்நோக்கும் அபாயத்தை உள்துறை அமைச்சர் பரிசீலிக்கத் தவறி உள்ளார்.

உள்துறை அமைச்சர் பக்கசார்பற்ற தகவல்களுக்கு வேண்டிய முக்கியத்துவத்தை வழங்கத் தவறி உள்ளார். குறிப்பாக இலங்கைக்கு அகதிகள் திருப்பி அனுப்புவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் நிலைப்பாட்டும் ஆலோசனையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைப் பிரதிநிதி நிலை ஏற்ற பின்வருமாறு குறிப்பிட்டார்.

“எங்களுக்கே பாதுகாப்புப் பிரச்சினைகளும் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தடையும் உள்ளது. திருப்பி அனுப்பப்படுபவர்கள் அங்கே சில பாரபட்சங்களுக்கு உள்ளாகலாம். மேலும் எத்தனை பேரை ஏற்றுக் கொள்ளலாம் என்பதும் பாதுகாப்பு விடயங்களும் முடிவாக்கப்படவில்லை. இலங்கைக்கு மக்கள் திரும்புவது இப்போது பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளோம்.”

மேலும் உள்துறை அமைச்சுக்கும் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்துக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது. இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான வெளிவிவகார பொதுநலவாய அலுவலக அமைச்சர் மைக் ஓ பிரெய்ன் யூன் 21 2002ல் எழுதிய கடிதத்தில்

- 1) தலைமைச் சட்ட அலுவலரால் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் தற்போது மீள்பரிசீலனையில் உள்ளது. வேறு முரண்பாடான விடயங்களுடன் ஆயுதப்படைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் குறிப்பான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளது.
- 2) வெளிவிவகார பொதுநலவாய அலுவலகம் தொடரும் மீறல்கள் பற்றி தொடர்ந்தும் கவனத்தில் கொண்டு உள்ளது.
- 3) யுத்த நிறுத்தத்தில் இருந்து கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும். பேச்சு வார்த்தை மூலமான தீர்வை நோக்கிச் செல்ல அனைத்து சமூகங்களினதும் தீர்க்கமான ஆர்வம் அவசியம்.

கட்சி அரசியல் (ரணில்-சந்திரிகா) சமாதானச் செயற்பாடுகளைச் சீர்குலைக்கும் என்ற ஆதாரம் இருந்த போதும் உள்துறை அமைச்சர் அதனை கவனிக்கத் தவறி இருப்பது எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பேச்சு வார்த்தை மூலமான தீர்வுக்கோ பிரிவினைக்கோ குறிப்பாக விடுதலைப் புலிகளது செயற்பாடு மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களின் குறிப்பாக பௌத்த மதகுருமாரினதும் சிங்களத் தேசிய இயக்கங்களதும் செயற்பாடுகளையும் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் செயற்பாடுகளையும் உள்துறை அமைச்சர் கவனிக்கத் தவறிவிட்டார்.

நோர்வேயின் ஆதரவுடன் இடம்பெறும் செயற்பாடுகள் பேச்சு வார்த்தை மூலமான தீர்வுக்குச் செல்லும் என்ற முடிவுக்கு வந்துள்ள உள்துறை அமைச்சர், இது தொடர்பாக தன் முன் உள்ள விடயங்களை கவனத்தில் எடுத்து அரசியல் நடைமுறைச் சாத்தியத்தை ஆராய்ந்து இருக்க வேண்டும்.

ஆகவே உள்துறை அமைச்சு இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்தி தமிழ் தஞ்ச விண்ணப்பங்களை நிராகரிப்பதை தடுக்க வேண்டும் என்று நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழ் தஞ்ச விண்ணப்பங்களை மொத்தமாக நிராகரிக்கும் கொள்கைகளை தவிர்த்து ஒவ்வொருவரதும் தஞ்ச விண்ணப்பத்தை தகமைகளின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.

உங்கள் உண்மையுள்ள

(குறிப்பிட்ட பா உ க்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆதரவுக் கையெழுத்துடன் இக்கடிதத்தை அனுப்பி வைக்க அல்லது நேரில் கையளிக்க ஒழுங்கு செய்யப்பட்டது.)

சமாதானம் நோக்கிய பயணம்

ஜெ ஸ்ரீஜனி

இலங்கையில் நடைபெறும் சமாதான முயற்சிகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அக்கறை கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதத்தில் டென்மார்க் தமிழ் இலக்கிய அமைப்பு முன்னணி நடவடிக்கை ஒன்றைச் செய்து உள்ளது. இலங்கையில் நடைபெறும் சமாதானப் பேச்சுக்களுக்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்குகிறார்கள் என்பதை இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இவர்கள் தெரியப்படுத்தி உள்ளனர்.

இலங்கையில் சமாதானத்துக்கான பூரண ஆதரவை வழங்கும் சமாதானப் பயணம் ஒன்றை டென்மார்க் தமிழ் இலக்கிய அமைப்பும் தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினரான தர்மகுலசிங்கமும் திட்டமிட்டனர். இது பற்றிய சந்திப்பும் கலந்துரையாலும் யூலை 13ம் திகதி டென்மார்க்கில் உள்ள வயன் எனும் இடத்தில் நடைபெற்றது. 'அப்பால் தமிழ்' இணையச் சஞ்சிகை ஆசிரியர் கி பி அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர் எஸ் எம் கோபாலரட்ணம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சமாதானத்தை வலுப்படுத்தும் 12 அம்சங்கள் கொண்ட கடிதம் தயாரிக்கப்பட்டு அது ஓகஸ்ட் நடுப்பகுதியில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான புலித்தேவனிடமும் தர்மகுலசிங்கம் தலைமையிலான சமாதானப் பயணக் குழுவால் நேரடியாக கையளிக்கப்பட்டது. இதன் பிரதிகள் சமாதானப் பயணத்தின் போது நோர்வே, டென்மார்க் பிரதமர்களுக்கும் பிரித்தானிய பிரதமருக்கு பொதுநலவாயப் பிரதிநிதியூடாகவும் கையளிக்கப்பட்டது. மேலும் இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளுக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் நேரடியாக கையளிக்கப்பட்டது.

இக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள்:

1. யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலமான நிரந்தர தீர்வு காணப்பட்டு தீவில் வாழும் அனைத்து சமூகங்களும் சமாதானமாக வாழ வேண்டும்.
2. தமது உறவுகளைப் பிரிந்தும் தாம் பிறந்த மண்ணைப் பிரிந்தும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த யுத்தத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
3. யுத்தம் இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த



தலைவர் தர்மகுலசிங்கம்

அரசாங்கங்களின் இராணுவ நடவடிக்கைகள் புத்த சமய வழிமுறைகளுக்கு ஏற்படையதல்ல.

4. ஐரோப்பாவில் வெவ்வேறு நிலைகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமது தாயகத்து நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
5. யுத்த நிறுத்த ஒப்பந்தம் மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
6. எல்லாவற்றுக்கும் மேலாக எங்களுக்கு நிரந்தர சமாதானம் வேண்டும்.
7. விடுதலைப் புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள். எதிர்கால அரசியல் தீர்வு நடவடிக்கைகளில் அவர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
8. சமாதான நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளால் புலம்பெயர்ந்து வாழ்வோர் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த முக்கிய காலகட்டத்தில் நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகள் அவசியம்.
9. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, மீன் பிடித்தலை கட்டுப்படுத்தும் தடைகளை நீக்குவது ஆகிய விடயங்கள் காலதாமதம் இன்றி நிறைவேற்றப்பட வேண்டும்.
10. அரசும் புலிகளும் நேரடியாக விரைவாகப் பேச வேண்டும்.
11. நோர்வே போன்ற சர்வதேச அரங்கின் பங்களிப்பு சமாதானத்தை ஏற்படுத்த மிகவும் முக்கியமானது. நோர்வே அரசிற்கு நம் பூரண ஆதரவு இருக்கும்.
12. அரசும் புலிகளும் பேச்சு வார்த்தை மூலமான தீர்வுக்கு முன் வந்துள்ளமை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்களுக்கு ஆர்வத்தை அளித்து உள்ளது. அவர்களது பூரண ஆதரவு இருக்கும் என்பதை மீண்டும் தெரிவிக்கிறோம்.

மக்களுடன் பேசுவோம்



என் சீவலிங்கம்
வானொலி
நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும்
முன்னிலையாளர்

அமெரிக்காவை ஓர் எல்லையாகக் கொண்ட மெக்சிகோ நாட்டின் தென் பகுதியில் உள்ள மலைப் பகுதிகளிலே வாழ்ந்து வரும் ஆதிவாசிகள் மிகப்பலம் வாய்ந்த தமது அரசுக்கு எதிராக நடத்திவரும் வீரமிக்க போராட்டத்தின் ஓர் சிறிய வரலாறு இதுவாகும்.

தமது பிரதேசம், மொழி, கலாச்சாரம் என்பவற்றை அங்கீகரிக்கும்படி கோரி கல்வியில் பின்தங்கிய மக்களாகிய அவ் ஆதிவாசிகள் தமது போராட்டத்தின் விபூகங்களை வகுத்த முறை சர்வதேசத்தையுமே வியப்பில் ஆழ்த்துகின்றது. விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சார்ந்தது என்பதையும் மக்களின் ஆதரவு பலமாக இருக்குமாயின் எந்த அரசையும் பணிய வைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் சிறப்புமிக்க போராட்டம் அது.

விடுதலைப் போராட்டம் என்றால் அதற்கு ஓர் உறுதியான தலைமை இருக்கும். மக்களை நேசிப்பது, தனது மக்கள் மேல் அதிக பளுக்களைச் சுமத்தாமல் ராஜதந்திர வழியில் விபூகங்களை வகுத்துச் செயற்படுவதே கம்பீரமான அரசியல் வழிகாட்டுதலாகும்.

ஸ்பற்றிஸ்ரா எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மெக்சிகோ நாட்டின் ஆதிவாசிகள் தமது விடுதலையைத் தேடி மார்க்கோஸ் என்ற முகமூடி அணிந்த மனிதனின் தலைமையில் மெக்சிகோ நாட்டின் தலைநகரத்தை நோக்கி அம் மக்களிடம் தமது நோக்கங்களை எடுத்துரைப்பதற்காக, அப்

பெரும்பான்மை மக்களுடன் நேரடியாகப் பேசுவதற்காக ஊர்வலமாக செல்லப்போவதாக 2.12.2000ம் திகதி அறிவித்தார்கள். மாறி, மாறி, பதவிக்கு வந்த அரசுகளுடன் பேசி ஏமாந்து விட்டோம். இனிமேல் நாம் மக்களிடம் பேசுவோம் என்றார்கள்.

மக்களின் சிந்தனையில் மனமாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சியாளர்களின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இவ்வறிவித்தல் அமைந்தது. EZLN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தின் தலைவர் மார்க்கோஸ் இன் இறுதி முயற்சி இது.

மெக்சிக்கோவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 70 வருடங்களின் பின்னர் புதிய ஜனாதிபதி Fox என்பவர் மாற்றுக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். ஸ்பற்றிஸ்ரா மக்களின் பிரச்சினையை அனுதாபத்துடன் அணுகப்போவதாக ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தெரிவித்திருந்தார்.

ஸ்பற்றிஸ்ரா அமைப்பின் ஊர்வல அறிவித்தல் புதிய ஜனாதிபதிக்குப் பெரும் பரிசோதனையாக அமைந்தது. ஊர்வலம் தேவையற்ற முயற்சி என அவரது ஆதரவுப் பத்திரிகைகள் தெரிவித்தன. இவ்வூர்வலம் தொடர்பாக தெளிவான போக்கு ஒன்றைத் தேர்ந்தெடுக்க அதிபரால் முடியவில்லை. ஆரம்பத்தில் ஓரளவு ஆதரவுப் போக்கினை காட்டிவந்த அதிபரின் போக்கு படிப்படியாக மாற்றமடைந்தது.

ஊர்வலம் மிகுந்த ஆதரவைப் பெறுமானால் ஸ்பற்றிஸ்ரா இயக்கத்துடன் அதிபர் கட்டாயம் பேசவேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்படலாம் என்பதால் ஊர்வலம் தோல்வியடையலாம் என்ற கருத்துக்கணிப்புகளை பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கின. மக்கள் மத்தியிலே அதிபர் Fox இற்கு 80 சதவீதம் ஆதரவும் மார்க்கோசிற்கு 17 சதவீதம் ஆதரவும் உள்ளதாக கணிப்பு வெளியிட்டன.

ஸ்பற்றிஸ்ரா - ஒரு அரசியல் பாடம்

அரசு சார்பு பத்திரிகைகளின் இச் செய்திகள் EZLN அமைப்பினர் மத்தியிலே பலமான சவாலாக அமைந்தது. ஊர்வலத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக செயற்பட்டனர். ஸ்பற்றிஸ்ரா மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் பேசத்தயாரானால் தமது நல்லெண்ணப் போக்கினைக் காட்டுவதற்கு மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றமாறு கோரினார்கள்.

1. சிறையில் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டு இருப்போரை விடுதலை செய்ய வேண்டும்.

2. ஸ்பற்றிஸ்ராக்களின் தாயகமான சிம்பாஸில் உள்ள 249 இராணுவ முகாம்களில் 7 முகாம்களை மூடவேண்டும்.

3. 1966 இல் நியமிக்கப்பட்ட சமாதானத்திற்கான குழுவின் பரிந்துரைகளை ஏற்கவேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். தேர்தல் காலத்தில் ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறிவந்த அதிபர் Fox, ஊர்வல அறிவித்தலைத் தொடர்ந்து அவரது போக்கில் மாற்றமேற்பட்டது. ஊர்வலத்தினை வெறுமனே வாழ்த்துவதாக மட்டும் தெரிவித்து பேச்சுவார்த்தை பற்றி எதுவும் குறிப்பிடாமல் தவிர்த்து வந்தார்.

ஊர்வலத்துக்கான நாள் நெருங்க பத்திரிகைகளின் செய்திகளில் மாற்றம் ஏற்பட்டது. ஊர்வலத்தில் மார்க்கோஸ் கலந்து கொள்ளார் என பத்திரிகைகள் வதந்தி வெளியிட்டன. மெக்சிக்கோவின் பணக்காரப் புள்ளி Juan Navarro பணக்காரர்களை அவர்கள் ஒழித்துக் கட்டுவார்கள் என எச்சரித்தார்.

24.2.2001ம் திகதி பெரும் ஜனவெள்ளம் San Cristobal de las Casas என்ற இடத்தில் திரண்டிருந்தது. சுமார் 20,000க்கும் மேற்பட்ட ஆதிவாசிகளான இந்தியர்கள் திரண்டிருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்தின் மத்தியிலே மார்க்கோஸ் உட்பட 23 கமாண்டோக்களும் சமூகமளித்திருந்தனர்.

ஆதிவாசிகளின் சமூக அந்தஸ்திற்கான ஊர்வலம் என அவ்வூர்வலத்தை மார்க்கோஸ் பிரகடனப்படுத்தினார். அதிபர் Foxஇன் செவிப்பறைகளில் ஆதிவாசிகளின் மாற்றமுடியாத கோரிக்கை நன்கு ஒலிக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தினர் தமது மக்களின் கோரிக்கையை மட்டுமல்லாது ஏனைய இனக் குழுமங்களையும் ஒன்றினைத்து ஆதிவாசிகளின் பொதுக்காங்கிரஸ் ஒன்றை உருவாக்கினார்கள். ஆதிவாசிகளின் கலாச்சார, மொழி உரிமைகளைப் பேச பலமான ஓர் அமைப்பு அவசியம் என்பதை உணர்ந்து செயற்பட்டார்கள். இதனால் தமது சமூகம் தொடர்பான ஓர் பொதுவான இலட்சியக் கொள்கையை உருவாக்கியது மட்டுமல்ல, அந்தக் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பினையும் உருவாக்கினார்கள்.

மெக்சிக்கோவின் வலதுசாரிகள் அதிபர் Foxஇன் கட்சியான National Action Party என்ற கட்சியின் பின்னால் அணி திரண்டார்கள். இக்கூட்டில் பெரும் விபாபார நிறுவனங்களும் கத்தோலிக்க மத உயர்பீடமும் இணைந்தார்கள். இக்கூட்டின் விளைவாக நாடு முழுவதும் ஸ்பற்றிஸ்ரா அமைப்புக்கு



வட அமெரிக்க நாடான பெரும்பாலும் மலைப்பாங்கான மெக்சிக்கோ, உலகின் பெரும் ஸ்பானிய மொழி பேசும் மக்களை கொண்டது.

அங்கு பூர்வ குடிமக்களின் நாகரீகம் கிமு 800 - 400ல் ஆரம்பித்தது. 1519ல் ஸ்பெயினின் காலனித்துவம் ஆரம்பித்தது. 1821ல் சுதந்திரமடைந்த மெக்சிக்கோ 1824ல் குடியரசானது. தமது காலனித்துவக் காலத்தில் ஸ்பானியர்கள் தமது மொழியையும் கத்தோலிக்க மதத்தையும் பரப்பினர்.

மெக்சிக்கன் புரட்சி 1910-1940 ல் இடம்பெற்றது. இதன் போது அமெரிக்கா அங்கு தலையீடு செய்தது. அமெரிக்க ஆதரவுப் படைகள் விலா, ஸ்பற்றா விவசாய இராணுவத்துடன் மோதியது. 1920-1930க்களில் நில மற்றும் சமூக மீள் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.

இன்றும் பூர்வ குடிமக்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளனர். 1929ல் இருந்து PRI - Institutional Revolutionary Party என்ற கட்சியே தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது. 1994ல் நிலச்சீர்திருத்தம் பூர்வகுடிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து Zapatista National Liberation Army - ZNLA அமைப்பு ஆயுதப் போராட்டத்தை ஸ்பற்றா மாகாணத்தை மையமாகக் கொண்டு நடத்தி வருகிறது.

மெக்சிக்கோ

மக்கள்தொகை - 90 மில்லியன்
தலைநகர் - மெக்சிக்கோசிறி
இனக்குழுக்கள்

மெஸ்ரிசோ - 60 வீதம்
செவ்வந்தியர்கள் - 30 வீதம்
ஐரோப்பியர்கள் - 9 வீதம்
அரசு மொழி - ஸ்பானிஸ்
ரோமன் கத்தோலிக்க மதம்

ஸ்பற்றிஸ்ரா - ஒரு அரசியல் மாடம்

எதிரான விசம்பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. மார்க்கோசும் அவரது கூட்டாளிகளும் முகமுடி அணிந்த கிரிமினல்கள் எனவும் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது எனவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

ஆதிவாசி இந்தியர்களால் நாட்டின் மூலை முடுக்கு யாவற்றிலும் ஏற்படப்போகும் எழுச்சி நாட்டில் புதிய ஜனநாயக மாற்றத்திற்கான பாதையை திறந்துவிடுமா? என்ற பதட்டத்தை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு அதிபர் Foxஇன் அரசியல் எதிரிகளும் அவரைப் பழிவாங்க முற்பட்டார்கள்.

மெக்சிக்கோ நாட்டில் வாழும் பல்வேறு வகைப்பட்ட ஆதிவாசி அமைப்புகளின் மூன்றாவது காங்கிரஸ் மெக்சிக் கோவிலுள்ள சிறிய நகரமான Nuriஇல் கூட்டப்பட்டிருந்தது. அதில் ஊர்வலத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கல் நாட்டின் அறிஞர் Jose Saramago உட்பட பல சர்வதேசப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து தெளிவான கொள்கை விளக்கத்தினை மார்க்கோஸ் ஓர் சிறிய கதை மூலம் விளக்கினார்.

செஸ் (Chess) விளையாட்டு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிகவும் அதிஉயர்மட்டப் போட்டியாக அது அமைந்திருந்தது. ஓர் ஆதிவாசி இந்தியன் அப்போட்டியைச் சற்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என அங்கிருந்தவர்களைக் கேட்டான். எவரும் பதில் சொல்லவில்லை. செஸ் அட்டைக்கு அருகே வந்த இந்தியன் காய்கள் இருக்குமிடங்களையும் விளையாடுபவர்களின் முகங்களில் ஏற்படும் மாற்றங்களையும் ஆழமாக அவதானித்தான். மீண்டும் அவர்களிடம் அதே கேள்வியைக் கேட்டான். "இதனை உன்னால் விளங்கிக் கொள்ள முடியாது. இது புத்திசாலிகளுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் விளையாட்டு" என ஒருவன் கூறினான்.

மிகவும் மௌனமாகக் காய்கள் நகர்த்து வதையும், விளையாடுபவர்களின் முகங்களையும் மாறி மாறி அவதானித்த அந்த இந்தியன் இப்போட்டியில் யார் வெல்வார்கள் என்பது உடங்களுக்கு முன்சூட்டியே தெரியுமென்றால் ஏன் விளையாடுகின்றீர்கள் எனக் கேட்டான்.

"இது உன்னால் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று. இது உன்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்டது." என அதே ஆள் தெரிவித்தான். இந்தியன் பதில் கூறவில்லை. தொடர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து கையில் ஏதோ ஒன்றுடன் திரும்பி வந்தான். செஸ் மேசையை அண்மித்த இந்தியன் ஒரு போத்தலில் சேற்றைக் குழைத்து வைத்து

அதில் தாவரம் ஒன்றை நாட்டி, மேசையின் மீது வைத்து checkmate எனச் சிரித்தபடி கூறினான்.

படித்தவர்களுக்குத் தான் அரசியல், அவர்களால் தான் விளங்கிக்கொள்ள முடியும் எனக்கூறி நடத்தி வந்த அரசியல் விளையாட்டில் மெக்சிக்கோவின் இந்தியர்கள் பங்கு கொள்ளும் காலம் வந்து விட்டதாக மார்க்கோஸ் தெரிவித்தார். அரசியல் வர்க்கத்தினர் என்ன கூறுவார்கள் என்பதை நாம் அறிவோம். இக்கதையின் முடிவு எவ்வாறு முடிந்ததோ அதுவே எமது முடிவும் என்று தெரிவித்தார்.

மெக்சிக்கோ இந்தியர்கள் தேசிய அரசியலில் கலந்து கொள்ளும் காலம் கனிந்ததாகக் கூறிய அவர். மெக்சிக்கோ மக்களிடம் நேரடியாகப் பேசுவதே இந்த ஊர்வலத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார். இதன் நோக்கம் என்ன? தேசத்தின் ஒருசாராரை தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கி வைத்து அரசியல் செய்யும் போக்கைத் தடுப்பதற்கான வழி, அதே அரசியல் வரை முறைகளுக்குள் சென்று அவர்கள் மேல் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களின் வழியில் மாற்றத்தைக் கொண்டுவருவதேயாகும் எனத் தெரிவித்தார்.

ஸ்பற்றிஸ்ரா இயக்கம் தனது நோக்கத்தை தெளிவாக அறிவித்தது. இதுவரை காணாத புதிய பாதைக்கான தேர்வு என அறிவித்தார்கள். ஆம். ஆயுதங்கள் இனிமேல் தேவையில்லை என அறிவித்தார்கள். நாம் எமது உரிமைகளைத் தேடும் வழமையான பாதையைக் கைவிட்டுள்ளோம். புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். ஏனவே தான் மெக்சிக்கோ அரசியல் வகுப்பினரை நோக்கி checkmate சொல்கின்றோம். தற்போது நாமும் அந்த விளையாட்டின் விதிகளை அறிந்துள்ளோம் என்றார் மார்க்கோஸ்.

ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தின் ஊர்வலம் வெற்றிகரமாக முன்னேறிச் சென்றது. சுமார் 5 லட்சம் மக்கள் தெருவோரங்களில் காத்திருந்தார்கள். மெக்சிக்கோ அரசியலின் மையப் பகுதியில் ஸ்பற்றிஸ்ரா மக்களின் பிரச்சினை இடம்பிடித்தது.

நாம் அதிகாரத்தைக் கோருவது அதிகாரம் செலுத்துவதற்காக அல்ல. எமது விலை என்ன என்பதைக் கூறுபவர்கள் நாம் அல்லர். அல்லது மற்றவர்களின் அந்தஸ்தை சந்தை போல் விலை பேசுபவர்களும் நாம் அல்லர் என்றனர்.

நாம் முகமுள்ள அல்லது முகமற்ற மனிதர்களாகவோ ஆயுதம் உள்ளவர்களாகவோ, ஆயுதம் அற்றவர்களாகவோ செயற்படத்தயாராக உள்ளோம். நாம் சொல்வதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்று அந்த மெக்சிக்கோ இந்தியரின் தளபதி மார்க்கோஸ் முழுக்கமிட்டார்.

ஓர் புரட்சிகர இயக்கம் ஆயுதத்தை மட்டு

ஸ்பற்றிஸ்ரா - ஒரு அரசியல் பாடம்

மல்ல அரசியலையும் எவ்வாறு புரட்சிகரமான விதத்தில் கையாளும் என்பதற்கு ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தின் அணுகுமுறை உதாரணமாகியது. உலகின் ஏனைய நாடுகளிலுள்ள இடதுசாரிப் பண்டிதர்களின் ஆலோசனையை அவர்கள் பெறவில்லை. தமது சமூகத்தின் விழுமியங்களில் இருந்தே தமது அணுகுமுறைக்கான மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மார்க்கோசின் அணுகுமுறை லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள இடதுசாரி அமைப்புகளிடையே பெரும் விவாதத்தைத் தூண்டி வருகின்றது.

இந்தியர்களின் உரிமைகள் குறித்து மெக்சிக்கோவின் அதிகாரவர்க்கம் அசமந்தமாக இருந்து வருவதையும், தம்முடன் ஓர் இணக்கத்திற்கு வர அவர்கள் தயாராக இல்லை என்பதையும் EZNL நன்கு உணர்ந்திருந்தது. ஆனால் ஊர்வலம் நாடு தழுவிய ரீதியில் ஏற்படுத்திய மாற்றங்களால் அதிகாரவர்க்கம் நிலை குலைந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் பிரச்சினை, வெற்றியளித்தாலும் பிரச்சினை என்ற நிலை காணப்பட்டது. யாரும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவிடவும் தயாராகக் காணப்படவில்லை.

மார்க்கோஸ் தலைமையிலான ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தின் ஊர்வலம் அதிகார வர்க்கத்தின் போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுப்பேரையும் சந்திப்பதற்கு மறுத்த அதிகார வர்க்கம் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களில் 220 பேர் ஆதரவாகவும், 210 பேர் எதிராகவும் வாக்களித்ததால் இறுதியில் சந்திப்பதைப் மிகவும் குறுகிய வாக்குகளால் தீர்மானித்தது.

மார்க்கோசின் பேச்சை நேரடி ஒளி, ஒலி பரப்புச்செய்ய தொலைக்காட்சி நிறுவனங்களும், வானொலி நிறுவனங்களும் முண்டியடித்து நின்றன.

மெக்சிக்கோ மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்த தினம் வந்தது. பாராளுமன்ற பாதையின் இரு மருங்கிலும் மக்கள் மார்க்கோசைக்காணத்திரண்டிருந்தார்கள். ஆனால் மார்க்கோஸ் அங்கு வரவில்லை. ஏனைய தலைவர்கள் சமூகமளித்தார்கள். மார்க்கோசின் பிரசன்னம் இல்லாததால் அங்கு களேபரம் இல்லாத நிலையே காணப்பட்டது. சபை களையிழந்து காணப்பட்டது.

சபையின் மையத்தை நோக்கி ஓர் பெண்மணி சென்றாள். அவள் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவள். அவள் பெயர் கமாண்டர் எஸ்தர்.

“எமது அமைப்பில் மார்க்கோஸ் ஒரு கமாண்டர். நான் ஒரு கமாண்டர். நாம் எல்லோருமே கமாண்டர்கள். நாம் பொதுவாக கட்டளைகள் பிறப்பிப்போம். எமது மக்களின் சார்பில் நாம்

நல்லொழுக்கத்தைப் பேணுவோம். இதுவே எமது அடையாளம்.”

அவள் தொடர்ந்தாள் “நான் ஒரு ஏழைப் பெண். இந்தியப்பெண். ஸ்பற்றிஸ்ரா இயக்கத்தைச் சார்ந்தவள். நாம் முதலில் பேச ஆரம்பிக்கும்போது நாம் யார் என்பதை முதலில் அறிமுகம் செய்வோம். அதுவே மையக் கருத்தாக அமையும். எனது பெயர் எஸ்தர். ஆனால் அது தற்பொழுது முக்கியமல்ல. நான் ஒரு இந்தியன் அத்துடன் நான் ஒரு பெண். அதுவே தற்போது முக்கியமானது.”

“தேசத்தின் அதிஉயர் நீதிமன்றத்தில் சுயாட்சியின் மகத்துவம் பற்றியும், ஆதிவாசிகளின் கலாச்சாரத்துக்குள் காணப்படும் பழக்க வழக்கங்கள் தேசவழமைகள், ஒடுக்கப்பட்ட பெண்கள், தினசரி கொடுமைக்குள்ளாகும் பெண்களின் நிலை பற்றி நாம் தினமும் எங்களை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்கின்றோம். இதே போன்ற நிலைமைகள் இந்த தேசத்தின் சகல பகுதிகளிலும் பழக்க வழக்கமாகவும், தேசவழமையாகவும், கையாளப்படுவதை இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.”

அவளது உரிமைக் குரல் தொடர்ந்தது. “நான் வித்தியாசமானவள் என்பதை பாதுகாக்கும் உரிமை, வித்தியாசமாக ஆடை அணியும் உரிமை, இன்னொரு மொழிபேசும் உரிமை, இன்னொரு கலாச்சாரத்தைப் பின்பற்றும் உரிமையுடன் எமது ஏனைய பிரதேசத்துடன் வித்தியாசமான வகையில் உறவை வைத்திருக்கும் உரிமை போன்றவற்றை வற்புறுத்துவது தவறா? ”

இறுதியாக “இல்லாதவரை இந்தியர் இல்லாத மெக்சிக்கோ இருக்க முடியாது. இந்த தேசம் என்ற உடம்பில் உள்ள இக்காயத்தை மாற்றுவதற்கான இறுதித் தருணம் இதுவாகும். சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ சமாதான வழிகளில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”

மெக்சிக்கோ தேசத்தின் அதிஉயர் சட்ட மன்றத்தில் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி எஸ்தர் ஆற்றிய உரை இந்திய மக்கள் பற்றிய கடந்தகால தவறான அபிப்பிராயங்களை முற்றாக மாற்றியது. இந்தியர்களின் போராட்டம் தமது விடுதலையை நோக்கியது என்பதை மெக்சிக்கோவின் பெண்கள் உணரத் தலைப்பட்டார்கள். இந்தியர்களின் அடையாளங்களைப் பேணும் அவசியம் மெக்சிக்கோவிற்கு ஏன் அவசியமானது என்பதை எஸ்தரின் பேச்சு உணர்த்தியது. மக்களைக் குறிப்பாகப் பெண்களை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிப்பதே எஸ்தரின் பேச்சின் மையக்கருத்தாக அமைந்தது.

பாராளுமன்ற நிகழ்வுகள் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாராளுமன்றத்துக்கு

நட்ட மரமெல்லாம் நிமிர்ந்த விட்டன
இவன்
நடும்போது குனிந்தவன் தான்
நிமிர்வேயில்லை.

அறிமுகம் :

மலேசியத் தமிழ் இலக்கியம்



பொன் முத்து
(திறனாய்வாளர்)
தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளர்
பத்திரிகைக் கண்காணிப்புப் பிரிவு
உள்துறை அமைச்சு
மலேசியா

எனக்கு மிக வருத்தமாக இருக்கின்றது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வளர்ந்து வேர்விட்ட மலேசியத் தமிழ் இலக்கியங்கள் உலகத் தமிழர்களின் பார்வைக்கு வெளிச்சம் காட்டப்படவில்லையே என்ற வருத்தம் இன்னமும் நெஞ்சத்தின் ஒரு மூலையில் முள்ளாய்தைக்கின்றது. இக்கட்டுரையில், மலேசியத் தமிழர்களின் இலக்கிய ஈடுபாட்டை மேலோட்டமாகப் படம் பிடித்துள்ளேன். ஒரு அறிமுகமாகத்தான் இது அமையும்.

இன்று மலேசியா என அழைக்கப்படும் நாடு 10ம் நூற்றாண்டில் அகண்டு விரிந்த தென்கிழக்கு ஆசிய இந்த சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தில் சுவரண்புமி என்றே அழைக்கப்பட்டது. இயற்கை வளம் கொழிக்கும் மலாய்த் தீவுகளில் ஒன்றாக அது விளங்கிற்று. மலாய் தீபகற்பத்தில் முதல் வரலாற்று நகரம் மலாக்கா என்னும் இடமே.

பண்டைய தமிழ் அரசர்களும் வணிகர்களும் பண்டமாற்று வாணிபம் நிகழ்த்தியது இங்குதான். 14ம் நூற்றாண்டில் பரமேஸ்வரா எனும் மலாக்கா சுல்தான், முன்னி அப்துல்லா என்ற தமிழ்

முஸ்லிமை முதலமைச்சராகக் கொண்டிருந்த காலம் அது. மலாய் இலக்கிய வரலாற்றின் தந்தையாகவும் முன்னி போற்றப்படுகிறார். இது பண்டைய காலத் தமிழர்கள் தொடர்பைப் பற்றியது.

அதன் பின்னர் வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு 1824 - 1957 வரை மலாயா பல்வேறு வளர்ச்சிகளையும் போராட்டங்களையும் கண்டது. ஈயமும் ரப்பரும் உற்பத்தி செய்யும் நாடாக அது மாறிய போது, ரப்பர் காடுகளில் வேலை செய்ய தென்னிந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர்.

இது தான், இன்றைய மலேசியத் தமிழர்களின் அடித்தளமாகும். அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கும் சமூக, பொருளாதார அரசியல் நிலைத்தன்மைக்கும் அதை ஒட்டிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் இந்த வருகை தான் வரலாறு. தோட்டங்களில் தமிழ்ப் பள்ளிகள் அமைந்தன. தென்னிந்தியாவில் பெற்ற பண்பாட்டறிவும் இங்கு பெற்ற கல்வி அறிவும் புதிய இலக்கியங்கள் பிறக்க வழியமைத்தன.

1897இல் 'கருணாகரன் அல்லது காதலின் மாட்சி' என்கின்ற நாவல், முதல் மலேசிய நாவல் இலக்கியமாகக் கருதப்படுகின்றது. ஆரம்பக் காலங்களில் பத்திரிகைத்துறையே இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாக இருந்தன. 1904இல் தங்கை நேசன் என்னும் பத்திரிகை உதயமானது. 1924இல் தமிழ் நேசன் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை கடந்த 78 ஆண்டுகளாக அது வெளி வருகின்றது. (தமிழ் நேசன் மலேசியாவின் முன்னணி தினசரி)

→ வெளியில் தனது மக்களுடன் மார்க்கோஸ் காத்திருந்தார். கூட்டத்தொடர் முடிந்து சகலரும் வெளியே வந்தபோது, நன்றி மெச்சிக்கோ, வாழ்க மெச்சிக்கோ என்ற வாழ்த்தொலிகள் விண்ணதிர முழங்கியது. நாம் சென்று வருகின்றோம். என அவர்கள் கூறியபோது மக்கள், இல்லை! இல்லை!! என மிகவும் உணர்ச்சியோடு மன்றாடினார்கள்.

மெச்சிக்கோவின் பாராளுமன்றத்தில், தமது மொழியை, கலாச்சாரத்தை, பிரதேசத்தை அங்கீகரிக்கும்படி எஸ்தர் நேரடியாகக் கோரவில்லை. தம்மை ஏழைகள் அல்லது இந்தியர்கள். அல்லது பெண்கள் அல்லது ஸ்பர்ற்றிஸ்தரா, இதுவொன்றில் எதாவது ஒன்றாக ஏற்றுக்கொள்ளுங்கள் என இட்ட

ஆக்ரோஷமான அர்த்தமுள்ள வார்த்தைகள் புதிய பாதைக்கான மெச்சிக்கோவின் அதிகாரவர்க்கம் விளையாடிக்கொண்டிருக்கும் அதே விளையாட்டில் தனது பங்கைக் கேட்டது.

"நாம் இவ்விடத்திலிருந்து செல்கின்றோம். ஆனால் நாம் எங்கும் சென்றுவிடவில்லை" எனக் கூறி முடித்ததன் மூலம் தமது கருத்துக்கள் சிப்பாஸ் மக்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அது முழு நாட்டிற்கும் உரித்தானவை என்பதை மிகவும் உணர்த்தினார்கள்.

(இந்தியரின் கலாச்சாரம், மொழி என்பனவற்றிற்கான சட்டமூலம் பின்னர் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை EZLN நிராகரித்துள்ளது.)

இலக்கியம்

மலேசியத் தமிழ் இலக்கியத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

- 1.விடுதலைக்கு (1957) முந்திய காலகட்டம்
- 2.விடுதலைக்குப் பிந்திய காலகட்டம்
- 3.நவீன இலக்கியக் காலகட்டம்.

சஞ்சிக் கூலிகளாக மலேயாவிற்குக் கொண்டு வரப்பட்ட போதே கிராமிய மணம் கமழும் நாட்டுப்புற இலக்கியம் ரப்பர் தோட்டங்களில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் அவற்றில் தாய் மண்ணின் ஏக்கமும் விட்டுப்பிரிந்த உறவுகளின் தவிப்பையும் அதிகமாகக் காண முடிந்தது. மலேப் பல்கலைக்கழக (கோலாலம்பூர்) இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் அமரர் டாக்டர் இரா தண்டாயுதம் 'தோட்டபுறங்களில் நாட்டுப்புறப் பாடல்கள்' என்ற ஆய்வை மேற்கொண்டார்.

உ-ம்: சஞ்சிக்குப் போனாக்க காலாட்டி
பிழைக்கலா முன்னு வந்தேன்
முப்பது காசு கொடுத்து என்
முது கெலும்பை முறிக்கிறானே!

என்ற நாட்டுப்புறப்பாடல், அன்றைய நாளில் தோட்டப்புறங்களில் ஆண்களுக்கு 30 காசுகளும் பெண்களுக்கு 20 காசுகளும் மாதச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதைக் காட்டுகின்றது. (அன்றைய 30 காசு இன்றைக்கு 300.00 ரிங்கிட்டுக்குச் சமம். - 50 பவுண்டுகள் சுஆ)

விடுதலைக்குப் பிந்திய காலகட்டம், 1957 க்குப் பிறகு மலேசிய இலக்கியம் துரிதமாக வளர்ச்சியை அடைந்தது. அது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். மலேசிய மண்ணின் புதிய தலை முறை, புதிய இரத்தம் பாய்ச்சப்பெற்று பலர் புத் இலக்கியங்களைப் படைத்தனர்.

1960களில் கோ.சாரங்கபாணி எனும் பத்திரிகையாளரால் தமிழர் திருநாள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் அப்போது தமிழ் முரசு எனும் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். மலேசியாவின்

மூலை முடுக்குகளில் எல்லாம் தமிழ் நலிந்த காலம் அது. அந்த முயற்சி பலநூறு இலக்கியப் படைப்பாளர்களை அடையாளம் காட்டியது.

சா.ஆ.அன்பானந்தன், சி.வடிவேல், மா. ராமையா, மா.சே.மாயத்தேவன் என்று பலர் தனித்துவம் வாய்ந்த இலக்கியங்களைப் படைத்தனர். கவிஞர்களில் சி.அன்பானந்தம், கரு திருவரசு, கா. பெருமாள், முரசு.நெடுமாறன், காரைக்கிழார் கர. வேலுச்சாமி ஆகியோர் மலேசிய தமிழ் இலக்கியத்தை தங்கள் பாவினங்களால் அழகுபடுத்தினர்.

1970களுக்குப் பிறகு, புதிய அலையும் நவீன எழுத்துலகச் சிந்தனையும் மலேசியப் படைப்பாளர்களை புதிய நோக்குடன் எழுதத் தூண்டியது. அவர்களின் படைப்புக்கள் தமிழக ஈழ இலக்கியங்களுக்கு ஈடாகப் பரபரப்பாகப் பேசப்பட்டன. நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாக எம். ஏ.இளஞ்செல்வன், எம்.துரைராஜ், வி.பூபாளன், மு. அன்புச்செல்வன், கோ.புண்ணியவான், கோ.முனியாண்டி, டாக்டர் சண்முகசிவா, சை.பீர் முகமது, டாக்டர் ரே.கார்த்திகேசு ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவையெல்லாம் மலேசிய இலக்கிய உலகின் ஒரு தோற்றத்தை மட்டுமே உங்களுக்குக் காட்டும். அதன் உள்ளடக்கமும் பரிமாணங்களும் உண்மையான மலேசியத் தமிழினின் உயரத்தையும் அகலத்தையும் காட்டும் கண்ணாடியாகவே விளங்கும். எடுத்துக்காட்டாக, மலேசிய நவீன இலக்கியச் சிந்தனையாளர் கவிஞர் கோ. முனியாண்டி அவர்களின் புதுக்கவிதை இது:

நட்ட மரமெல்லாம் நிமிர்ந்து விட்டன
இவன்
நடும்போது குனிந்தவன் தான்
நிமிர்வேயில்லை.

இன்னும் நிறைய நிறையச் சொல்ல வேண்டும் என்ற பேராசை தான். கேட்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டுமே..... மீண்டும், ஆழமாக உழுவதற்கு வருவேன். □□□□□□□□□□□□□□

தேசம் ஆதரவில் ஏப்ரல் 2003 ல்

மலேசியத் தமிழர் இலக்கியம்

கலந்துரையாலும்

&

மலேசியத் தமிழ் நூல் கண்காட்சியும்

(இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்க அல்லது பங்களிக்க விரும்புபவர்களும் கலந்துகொள்ள விரும்புபவர்களும் தேசம் சஞ்சிகையுடன் தொடர்பு கொள்ளவும். மேலதிக விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு: த ஜெயபாலன் - 0044 (0)(208) 279 0354)

சீதனப்பேரங்கள் நிறைவேற்றிப் பெற்றோர், பெரியோர்கள் நிச்சயிக்கச் சடங்குகள் நிறைவேற்றப்படும். உணர்வுகள் பரிமாறப்படு முன்பே கொடுக்கல் வாங்கல்கள். அதன் பிறகு! முன்பின் அறியாது பிணைக்கப்பட்டவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். இதைத்தான் எம் பண்பாடு வாழ்வில் இணைவோருக்காக விதியாய் விதித்திருக்கிறது. இதைப் பிழ்த்துப் பிறிட்டுக்கொண்டுதான் அன்றிருந்து இன்றுவரை களவியல், காதல், என்று இளம் உள்ளங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

மாறாக, 'பணத்தைக் கண்டதும் பட்டதாரிக்குக் கறுப்போ, சீவப்போ, காமம் பிறப்பதும்', 'கூடப்பிறந்த குமர்கள் சிறையிருக்க, தம்பி அழகான ஏழைப் பெட்டைக்கு வாழ்வு கொடுக்கக் கூட்டிற்றோடுவதும்' முரண்பாடுகளாய் நிற்கின்றன. இதில் எதைச் சரியென்பது பண்பாட்டையா? பாசத்தையா? பணத்தையா? உணர்வையா? இக் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் நியாயங்களுண்டு. பதில்களுமுண்டு. இங்கே சில நியாயங்களும் பதில்களும் ஓர் சிறுகதை விரிகிறது.

சரீ பின்னக் காதலிப்பம்

யுகசாரத்

அவளுக்குப் பயமாகவிருந்தது. எப்படி இந்த இரவைக் கழிப்பது? எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. உடல் கூசத் தன் சேலையால் போர்த்துக் கொண்டாள். அவளை ஒரு தரம் நினைத்துப் பார்த்தாள். முரடனாயிருப்பானோ? மனம் கிடந்து தவித்தது.

சே! சே! இதென்ன கலியாணம்? முன்பின் தெரியாதவனோடு ஒரு முதலிரவு. நான் எப்படி வளர்ந்தேன்? எப்படி வளர்க்கப்பட்டேன்? எப்படி ஒரு ஆணின் நிழல் கூட என்னில் படாமல் பார்த்துக் கொண்டேன்? திடீரென்று இதென்ன. .?

பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி எல்லாம் முடித்து விட்டார்கள். தாய் தந்தை பெரியவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காகத்தானே நான் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்தேன்.

இப்போது ஓர் ஆணுடன் எப்படி வேண்டுமானாலும் இருக்க லைசன்சு தந்துவிட்டார்கள். 'அப்படியானால் நான் இதுவரை காத்ததெல்லாம்..?' அவளுக்குத் தன்னை நினைக்கவே அருவருப்பாயிருந்தது.

சே சே நான் எவ்வளவு கீழ்த்தரமானவளாகப் போகப் போகிறேன். முன்பின் தெரியாத அவரின் ஆதிக்கத்துக்குப்பட்டு, என்னை இழந்து, இந்த இரவிலேயே என் நிறை, மானம் எல்லாவற்றையும் அவரிடம். . . நினைக்க நினைக்க வெட்கமும் வேதனையும் அவளைப் பிடுங்கியெடுத்தன.

இன்னும் சில நிமிடங்கள்தான். அதன் பிறகு அவன் வந்துவிடுவான். எல்லாரும் உறங்கி விடுவார்கள். முன்பின் அறிமுகமே இல்லாத அவனும் அவளும் அந்தத் தனியறையில். . . இதுவரை தங்களுக்குத் தாங்களே போட்டு வைத்திருந்த வேலிகளைத் தாண்டி. . . உணர்வுகளுக்கு அடிமையாகி, எல்லைகள் வரம்புகளைத் மீறிய அச்சங்கமத்தில் விலங்குகள்போல் நடந்து கொள்ளுவதற்குத்தானா சாந்தி என்கிறார்கள், முகூர்த்தமென்கிறார்கள்? இதிலேயென்ன சாந்தியிருக்கிறது? இதற்கு எதற்கு முகூர்த்தம்? ஆயிரம் காலமாக வளர்த்த பயிர் இந்தக் கலியாணமாம். அது வேறு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம்.

அவளுக்குச் சிரிப்பாயிருந்தது, வெறுப்பாகவுமிருந்தது.

பேசாமல் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் யாரையாவது காதலித்திருக்கலாம். அவள் அங்கலாய்த்தாள்.

காதலித்திருந்தால் எவ்வளவு நல்லது. அவர் வருவார். இருவரும் பழகிய பழக்கத்தில் சினேகமாக, மகிழ்வாக, காதல் கைகூடிய நிலையில் எத்தனை வரம்புகளைத் தாண்டினாந்தான் என்ன? நட்போடும் உரிமையோடும் உணர்வுகளைப் பரிமாறி, என்னில் அவரும், அவரில் நானும் சங்கமிக்க, சகிக்க எவ்வளவு சந்தோசமாயிருக்கும். மனத்தில் வெறுப்பேயிருக்காதே.

இதென்ன? இவரோடு நாளைப்படி. . . ?

சிறுகதை

நான் அவரோடு பேசியதில்லை. பழகியதில்லை. எடுத்த எடுப்பில் என் முந்தானையை. . . இவருக்காக. . . சே! சே! . . . அவள் துவண்டு போனாள். மனம் பேதலித்துப் போயிற்று.

ஓர் வரனுக்காக அவள் காய்ந்து கிடந்தவளல்ல. உரிய நேரத்தில் பெரியவர்கள் செய்ய வேண்டியதைச் செய்வார்கள் என்று அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டுத் தானுண்டு தன் பாடுண்டு என்று வாழ்ந்தவள். ஆனால் இப்போது அவளுக்குத் தான் செய்தது தவறோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

கட்டுப் பெட்டியாக இருந்து விட்டோமே. காதலிக்கத் தெரியாததால் யாரோ முன்பின் தெரியாத ஓர் அன்னியனைக் கல்யாணம் என்ற பெயரால் எடுத்த எடுப்பிலேயே கட்டியணைக்க வேண்டிய கீழ் நிலைக்கு வந்து விட்டோமே என்று அவள் மனம் தவித்தது.

சோர்ந்துபோய் அவனுக்காக அவள் காத்திருந்தாள். உடல் முழுவதும் பயத்தில் நடுங்கியது.

கதவு தட்டப்படவில்லை. திறந்தது. அதிலாயினும் இங்கிதம் வேண்டாமோ? இப்படித்தான் தன்னையும் தன் அனுமதியின்றித் திறந்து விடுவானோ?

அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட அவளுக்குத் தைரியமில்லை. கடைக் கண்ணால் அவன் வருவதை அவதானித்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

உடம்பு நடுங்கிச் சிலிர்த்தது. பெண்மைக்கேயுரிய பயிர்ப்பில் அவன் அருகே வரவர தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆமையாய் ஒடுங்கிக் குறுகினாள்.

‘ஹும். . .’ செருமல் சத்தம் கேட்டது. அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்க்க மனதில்லை. மீண்டும் செருமல்.

விளக்கை மறைத்து நின்ற அவனது நிழல் கூட அவள் மீது கவிவதை அவளால் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்து கொண்டாள். நிமிர்ந்தாள்.

ஹி. . . அவனது அசட்டுச் சிரிப்பு. பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை. ஒதுங்கி நின்றாள். என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது? ஒன்றும் புரியாத மௌனம். வார்த்தைகள் வரமுத்தன.

சே! நான்தான் வெட்கத்தில் நிற்கிறேன். இந்த ஆள் ஏதாவது கதைக்கலாம் தானே. . . ! அவருடைய அவசரத்துக்கு என்னோடு

கதையென்ன வேண்டிக்கிடக்கு? மனதில் வெறுப்போடு நினைத்தாள்.

மௌனம் தொடர்ந்தது. பாவம் ஒரு பாவமுறியாத அப்பாவியோ தெரியாது. சில வேளை நல்லவராய்மிருப்பார். நாம் எதுக்குச் சும்மா வெறுத்து வெறுத்து நினைக்கவேணும்? முதன் முதலாக அவள் நினைவில் ஏதோ அவனைப் பற்றிய கனிவு.

‘ஹும். . . இந்த விளக்கு சரியான புகையா இருக்குது லைற்றப் போடுவமா. . .’ முதன் முதலாக அவன் வாய் திறந்தான்.

‘இந்த வெளிச்சமே அதிகம் போல இருக்கு. எதுக்கு லைற்றெல்லாம்.’ அவள் நினைத்தாள்.

‘பக்.’ விளக்கு அணைந்தது. திடுக்கிட்டாள். தலை சுற்றியது.

‘பளிச்.’ லைற் வந்தது. அப்பாடா! அவளுக்குச் சற்று ஆறுதலாயிருந்தது.

அறைக் கதவைப் பார்த்தாள். அதை அவன் தாளிடவில்லையென்று தெரிந்தது.

பக்கத்து அறையில் யாரோ கலியாணத்திற்கு வந்திருந்தவரின் குறட்டைச் சத்தம் கேட்டது.

‘நல்ல இழுவை இழுக்கிறார்.’ ஒரு பகிடி விட்டான்.

‘களுக்’ அவளுக்குச் சிரிப்பு வந்தது.

‘நானும் இப்படித்தான். படுத்தனெண்டா ஒண்டும் தெரியாது. குறட்டைதான்’. அவனது சுய விமர்சனம்.

‘எனக்குச் சத்தம் கேட்டா நித்திரை கொள்ள ஏலாது.’ அவனை நோக்கிய அவளின் முதல் வார்த்தை. அது அவனை ஆதரித்தா அல்லது நிராகரித்தா? அது அவளுக்கே தெரியாது. ஏதோ, பகிடையை ஒரு உண்மையோடு கலந்து சொல்லி வைத்தாள்.

‘அப்ப நான் கீழ் படுக்கிறேன். நீங்க அந்தக் கட்டில்ல படுங்க’. அவன் தலையணையையும் ஒரு போர்வையையும் இழுத்தான்.

அவளுக்குத் தர்ம சங்கடமாயிருந்தது. எதிர் பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று.

‘சே! சே! நீங்கள் வயதுக்கு முத்தவர். நீங்க இந்தக் கட்டில்ல படுங்க. . . நான், கீழ் படுக்கிறேன்’.

‘இதென்ன, நாங்களென்ன இந்தியாக் காரரா? பால்

செம்போட நீங்கள் வந்து முன்பின் தெரியாத என்ற கால விழுந்துக்கும், புருசன் சாப்பிட்ட எச்சில் இலையில் சோறு போட்டுச் சாப்பிடுவதுக்கும், புருசன் தான் சொகுசாக கட்டில்ல படுத்துக்கொண்டு பொஞ்சாதிய நிலத்தில் படுக்க வைக்கிறதற்கும். . . ? எங்களுக்கெண்டு நாகரீகமான தனித்துவமான கலாச்சாரம் இருக்குது, பண்பாடு இருக்குது. பேசாமக் கட்டில்ல படுங்க!'- பட்டவென்று கூறிவிட்டுத் தலையணையையும் போர்வையையும் நிலத்தில் எறிந்தான்.

மெதுவாக உள்ளுக்குள் சிலிர்த்தான். 'சே! நான் எவ்வளவு கீழாக அவரை நினைத்தேன். அவர் சரியான நல்லவர் போல கிடக்குது. எண்டாலும் நம்ப ஏலாது. காரியத்தை நிறைவேற்ற வாழைப் பழம்போலப் பேசுறாரோ தெரியாது. லேசாக இளகி விடக் கூடாது'. அவள் நினைத்தான்.

'இப்பிடிப் பெண்கள் மதிக்கிற நீங்கதானா சீதனத்த வெகு கறாராப் பேசியது? குத்தலாகக் கேட்டாள்.

'ஐயையோ! நாளை பேசின நான்? வீட்டாக்கள் விடமாட்டம் எண்டுற்றாங்க. நான் உங்கட படத்தப் பார்த்துப் போட்டு, உங்களக் கோயில்லையும் நேரில் பாத்துப் போட்டு. . . ஓம் எண்டுற்றன். நான் என்ன செய்யிறது? கூடப் பிறந்த ஒண்டு ஒண்டுமில்லாம என்ன எதிர்பாத்துக் கொண்டு அண்ணா! அண்ணா! எண்டுற்றுக் கிடக்குதே. அதனால் அவங்க வாங்கிறத வாங்கிப் போட்டுத்தான் விடுவம் எண்டு நிண்டுற்றாங்க'. அவன் வழிந்தான்.

கதை எங்கோ திரும்பி எங்கோ போகத் தொடங்கியது. அவளுக்கு ஆறுதலாயிருந்தது. அப்பாடா! இப்போதைக்கு மரியாத் கெடத் தேவையில்லை. இந்த இரவை இப்பிடிக்க கதைச்சே களிச்சிரலாம்.

அவன் தொடர்ந்தான். 'எனக்குப் பேசி முடிக்கிற கலியாணத்தில விருப்பமில்லை. அதில நம்பிக்கையுமில்லை. . . அதால். . .'

'அதால். . .?'

'தங்கச்சியிர விசயத்தை முடிச்சுக்கொண்டு. . .'

'முடிச்சுப் போட்டு. . .'

'ஆரையாவது காதலிச்சிக் கலியாணம் முடிப்பமெண்டுதான். . . யோசிச்சான், . . . ஆனா. . . அதுக்குத் தைரியம் காணாது. சந்தர்ப்பமும் இடங்கொடுக்கையில்லை. . . அதால். . .' அதால். . . ?

'ஹம். . . கலியாணத்த முடிச்சுப்போட்டுக் காதலிப்பமெண்டு யோசிச்சன். . .'
'ஆரை?'

'ஆரை. . . முடிக்கிற ஆளைத்தான்.'

'ஓஹோ! சீதனத்தையும் வாங்கிப்போட்டு. . . ?'-
அவள் கேட்டாள்

'ஓம். . . அதுக்குப் பிறகு பிரச்சினையில்லைத்தானே! Wife இட்ட I love you எண்டு சினிமா வசனம் பேசலாம்தானே. பயமுமில்லை, ஹாய், ஹாய் எண்டு கத்தி பிரச்சனையுமெடுக்கமாட்டாள்.'

'அப்ப காதலியுங்கவன். கலியாணம் முடிஞ்சுதானே! எனக்கும் கவலைதான். முன்பின் தெரியாத ஒருவர் முடிச்சுப்போட்டு. . . இவ்வளவு காலமும் பாதுகாத்ததையெல்லாம் ஒரே இரவில் இழக்கிறத நினைச்சால். . . இதைக் காட்டிலும் ஆரையாவது காதலிச்சுக் கலியாணம் செய்தா இந்த வெட்கக் கேடு இல்லைத்தானே!'

'அப்ப காதலியுங்கவன். . . ஆரையாவது. . .'
அவன் குத்தலாகச் சொன்னான்.

'நான் ஏன் ஆரையும் காதலிக்க வேணும். இனி...'-
அவள் அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.
மனத்திற்குள் குமுறல். தாங்காது மண்டும் தொடர்ந்தாள்.

'ஏன் இந்த முதல் நாளிலேயே இப்படிக் குத்தலாப் பேசுறயள். நீங்க இருக்கக்குள்ள நான் ஏன் ஆரையும் காதலிக்க வேணும்?'

ஆரையுமெண்டால். அதுக்குள்ள நான் அடங்கக்கூடாதெண்டோ சொன்ன நான்? விருப்பமெண்டா என்னக் காதலியுங்கவன். ஆர் வேண்டாமெண்டது?

'ஹம். . . யோசிப்பம்.' அவளின் சறுக்கலான பதில்.

'நீங்க யோசிச்ச முடிவெடுக்கிற வரைக்கும் எனக்குப் பொறுக்க ஏலாது.'

அவளுக்குச் சிலிரென்றது. என்ன இவன் தனது சுயருபத்தைக் காட்டப் போகிறானோ!

அவன் சொன்னான். எனக்கு நித்திர வருகுது. நான் இந்தக் கட்டில்ல ஒரு ஓரத்தில் படுத்துக்கொள்ளுறன். இது டபிள் பெட் தானே! நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு தொங்கலில் ஒருவரோடொருவர் உரசாமப் படத்துக்கொள்ளலாம். நீங்களும் நித்திரையக் கொள்ளுங்க. . . இல்லாட்டி இருந்து யோசியுங்க. குட் நைட்'

அவன் குறட்டை விடத் துவங்கி விட்டான்.

அது உண்மையோ பொய்யோ! ஆனாலும் அவளுக்கு அது: இனிய சங்கீதமாயிருந்தது. □□□□

நூல்கள்

நூல் தேட்டம்

என் செல்வராஜா

40. வரலாற்றின் மனிதன்



பதிப்பாசிரியர்கள்:
சு மகாலிங்கசிவம்
டாக்டர் பாஞ் இராமலிங்கம்
வெளியிடும் பதிப்பு:
Amirthalingam Memorial
Foundation,
58 Seymour Ave, East Ewell,
Surrey KT17 2RR, UK.
PINNACLE Computer Offset
440 Anna Salai, Pondicherry - 01
முதலாவது பதிப்பு - 26 ஓகஸ்ட் 02
பக்கங்கள்: 300, அளவு: 24x18cm

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அமிர்தலிங்கத்தின் பவளவிழா மலர். அமிர்தலிங்கத்தின் மறைவையொட்டி இலங்கையிலும் சர்வதேச அரங்கிலும் தெரிவிக்கப்பட்ட இரங்கல் செய்திகளும் அவரைப் பற்றிய கட்டுரைகளும் இந்நூலில் காணப்படுகிறது. மேலும் 1984ல் நியூஸ்ரேமிற்கு அமிர்தலிங்கம் வழங்கிய செவ்வியும் அவரது அரசியல் நடவடிக்கைகளைக் காட்டும் புகைப்படங்களும் நூலில் சேர்க்கப்பட்டு உள்ளது.

41. அமிர்தலிங்கம் : ஒளியில் எழுதுதல்



தொகுப்பு ஆசிரியர்கள்:
மு நித்தியானந்தன்
சு மகாலிங்கசிவம்
வெளியிடும் பதிப்பு:
டாக்டர் பாஞ் இராமலிங்கம்
Amirthalingam Memorial
Foundation,
58 Seymour Ave, East Ewell,
Surrey KT17 2RR, UK.
Jothy Enterprises, Chennai - 5
முதலாவது பதிப்பு - 26 ஓகஸ்ட் 02
பக்கம்: 300, அளவு: 20.5.5x20 cm

சுதந்திர இலங்கையில் சிங்களப் பேரின வாதத்திற்கு எதிராக ஸ்ரீ எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து சத்தியாக்கிரகத்திற்குடாக எஸ் ஜெ வி

செல்வநாயகம், அ அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற எழுச்சிப் போராட்டங்களை சித்தரிக்கும் 290 வரையான புகைப்படங்களை கொண்டுள்ள வரலாற்று ஆவணம் இதுவாகும்.

42. நிதர்சனங்கள்

ஆசிரியர்: இ இராசகுலம்
வெளியிடும் பதிப்பு:
Burgwall 27, 48165 Munster
முதலாவது பதிப்பு-19 ஓகஸ்ட் 00
பக்கம்: 45, அளவு: 21x14.5 cm



தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் மெச்சி எழுதப்பட்ட 30க்கும் மேற்பட்ட கவிதைகள் இச்சிறு நூலில் இடம்பெற்று உள்ளது. மக்களின் அவல, அகதி வாழ்வும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

43. ஓலை 5

வெளியீடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7, 57வது ஒழுங்கை
உருத்திரா மாவத்தை
கொழும்பு - 06
இணைய முகவரி:
www.colombo.tamilsangam.org
இணைய தபால் முகவரி:
cts@eureka.com



கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த வெளியீடாக வந்து கொண்டிருக்கும் இவ்விதழ் சில ஆக்க இலக்கியங்களையும் இணைத்துக் கொண்டு உள்ளது. இந்த 5வது இதழில் சிறுகதை ஒன்றும் கவிதைகளும் இடம் பெற்று உள்ளது.

உங்கள் நூல்களையும் அறிமுகப்படுத்த விரும்பினால் எமக்கு ஒரு பிரதியை அனுப்பி வைக்கவும்.

பாரபட்சத்தில் இருந்து பாதுகாப்பு Protection from Discrimination

இத்தலைப்பிலான கருத்தரங்கு தமிழர் தகவல் நடுவத்தால் யூலை 7 2002ல் தமிழ் இல்லத்தில் நடத்தப்பட்டது. சட்டவல்லுனர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனப் பல பிரிவினரும் கலந்து கொண்ட இச்சந்திப்பில் சட்ட நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் தமிழர் தகவல் நடுவத்துடன் தகவல்களைப் பரிமாற ஒத்துக் கொண்டனர். இத்தகவல் பரிமாற்றம் முறையாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தமிழ் தஞ்ச விண்ணப்பதாரர்கள் தொடர்பாக உள்துறை அமைச்சு எடுக்கும் முடிவுகளில் தங்களால் ஆளுமை செலுத்த முடியும் என தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வரதகுமார் தெரிவித்தார்.

சந்திப்பில் இருந்து சில சிதறல்கள்:

ஜோசப்: ஏனைய தமிழர்களும் (இலங்கையர் அல்லாதவர்கள்) அகதி அந்தஸ்து கோருகிறார்கள். என்னுடாகவும் சிலர் அகதி அந்தஸ்து பெற்றுள்ளார்கள். விண்ணப்பதாரி தனது அடையாளம் பற்றி பொய் கூறுகிறார் எனக் கருதினால் அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த கூடிய ஆதாரங்களை கேட்க வேண்டும்.

மனோகரன் : பொய் கூறுபவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் விடவேண்டும்

யமுனா ராஜேந்திரன்: இந்த அரசியல் நடைமுறைக்குள் நேர்மையாக வெல்ல முடியாது. போலியான தஞ்ச விண்ணப்பங்கள் பற்றி நாங்கள் கவலைப்படத்தேவையில்லை. அது அரசின் வேலை.

ஜனார்த்தனன்: அரசாங்கம் பொய் கூறவும் மிகைப்படுத்தவும் விண்ணப்பதாரியை நிர்ப்பந்திக்கிறது. தஞ்ச விண்ணப்பங்களில் சட்டத் தரணிகளுக்கு கூடுதல் கடமைப்பாடு உண்டு.

போல் சத்தியநேசன்: தமிழ் சட்டத்தரணிகள் போலியான தஞ்ச விண்ணப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தவது தொழில் கண்ணியத்திற்கும் உணர்வுக்கும் எதிரானது.

வரதகுமார்: புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் குடிவரவுச் செயற்பாடுகளை மேற்கொள்ள அரசு திட்டமிடுகிறது. 70க்கும் மேற்பட்ட தமிழ் சட்டநிறுவனங்கள் இருந்தும் தமிழர்கள் பரபட்சமாக நடத்தப்படலாம் என்ற உள்துறை அமைச்சின் முடிவை எதிர்த்து வென்றது வெள்ளையின சட்டத்தரணியே.


நகுலேஸ்வரன்: வன்முறையும் மோசடியும் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளை உள்துறை அமைச்சு உருவாக்க வழிவகுக்கும்.



புலம் பெயர்ந்து வராமும் தமிழர்களின் சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார விடயங்களைத் தூங்கி வரும்

தேசம்

1. ஓகஸ்ட் 18 2002ல் வோல்தம்ஸ்ரோவை எம் சி ஏ யில் இடம்பெற்ற இலக்கிய நிகழ்வு. படத்தில் கலாநிதி சொக்கலிங்கம் (இடம்), மு பஸ்பராஜன் (நடு), படிசு ஆசிரியர் (வலம்). இவ்விலக்கிய நிகழ்வின் தொகுப்பு இடமின்மை காரணமாக இவ்விதழில் வெளிவரவில்லை. மற்றொரு இதழில் வெளியிடப்படும்.



2. யூலை 3 2002ல் தீபம் தொலைக்காட்சி ஆதரவில் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்துக்களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர். இலண்டனில் உள்ள முக்கிய ஆலயங்களில் இருந்தும் அதன் தர்மகர்த்தாக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் விசேட தினங்களை ஒரே நாளில் கொண்டாட ஒத்துக் கொள்ளப்பட்டது.



3. ஓகஸ்ட் 20 2002ல் தடுத்து வைப்பதையும் திருப்பி அனுப்புவதையும் நிறுத்தக்கோரி தேசம் சஞ்சிகையின் ஆதரவில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்திற்கான சந்திப்பு. ஈஸ்ஹராம் நகர மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கவுன்சிலர் போல் சத்தியநேசன் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதன் அடுத்த கட்டமாக பா உக்களை சந்திக்கத் திட்டமிடப்பட்டது.

